2

279

Palmleaf Bundle No 6

சி.வை.குப்புசாமி செய்டியார்,

காவேரிப்பட்டனம், (1)

சேலம் ஜில்லா,

" வைத்திய அட்டவணை- கட்டு.6."

Total leaves Pages Twentyeight

Verified
Sundaram
4/7/63

74

(6)

தேதி:- 22.5.63.

ஓலைசுவடியின் பெயர்:-"வைத்திய அட்டவணை"- கட்டு.6.

உரிமையாளரின் பெயர்:- குப்புசாமி செட்டியார், காவேரிப் பட்டணம்.

****

வைத்திய அட்டவணை - 6.

காதில் ஈ புகுந்ததுக்கு:-

வேலுக் கோவை யிலை பறித்து உள்ளி வசம்பு புட்மிட்டு சிறுநீர் வார்த்து நருக்கி காதில் புழிய ஈ விழும்.

தோஷத்துக்கு மருந்து:-

பிடங்க நாறி யிலை தேத்தா யிலை, பேரீச்சிலை, சிறு புள்ளடியிலை, இதெல்லாம் கூட்டி நருக்கி காடி வார்த்து பிசைந்து பிள்ளை தலையிலும், தாய் தலையிலும் புழியவும். வெடத் தோரி யிலை சிறு புள்ளடி யிலை துளசி யிலையுங் கூட நருக்கிப் பிசைந்து உள்ளுக்கு கொடுத்து மேலுக்கும் பூசவும்.

சித்தா முட்டி வேர், மாவிலிங்கை நெர்ச்சில், பிரண்டை, ஆயில் பட்டை, சுக்கு இவை யெல்லாங் கூட்டி அரைத்து ஆமணக்கெண்ணையில் வடித்து இடப் பவுத்திரம் பொற க்கும்.

பிற மேகம். உருக்கு, கிறந்திக்கு நயம்:-

புளியம் வேர் தோல் பருத்தி வேரை பருப்பு ஆவாரைப் பருப்பு, கருவேலின் பிசின் விளாம்பிசின், தேத்தான் கொட்டை, வெள்ளைக் குண்டுமணி இவை யெல்லாம் சரியாய்க் கூட்டி ஆத்திப் பால் வார்த்தரைத்து தேத்தா விரைப் பிரமாணம் உருண்டை பண்ணி தயிரில் குப்பி தொடுக்கவும் பிற மேகமும் பொறக்கும்.

கிரந்திக்கு நசியம்:-

மகிழம் பூ, நிலப்பனை வேர்க் கொம்பு, அரப்பு இலுப்பைக் கட்டியும் கூட்டி நருக்கி முலைப் பாலில் சரித்து வெள்ளை சீலையில் கட்டி நசிய மிடவும்.

பெரும்பாட்டுக்கு:-

எலுமிச்சம் பழம். உய மூன்று நாளைக்கு வெள்ளாட்டு பால் வார்த்து இழைத்து கொடுக்கவும்.

பொன்னரி தாரமும் தேனும் பசுவின் நெய்யிற் கொள்ளப் பிள்ளை விழும்.

கெந்தக ரசாயனம் சுத்தி:- (Words are jumbled in original)

பெத்திடு கெந்தகம் பலமாறுடன் சோற்றிடு திரிபாலை சுகவேன் யிலவங்கப் பட்டை பத்திரி விழால எடு கொடுவேலி வேர்த் தோல் சித்த முறவாய் விளங்க சனத்தின் விரை செங்கொட்டை யுள்ப் பருப்பு சேர் தனித் தனி பலம் ஒன்றெடுத்தே யிடி சீலை மேல் வடி கொள்ளு நாள் நித்த மிருக்கிடை தேன் வெண்ணை சர்க்கரை நெய் பேயரை பழத்தும் நிழக் குழைத்திரு போதுண்ணும் மண்டலம் நிகழ் என்னை கடுகு, உப்பு மிளகத்திரிக்காய், பெரும் பூசனிக்காய், பிணி கைப்பு மிளகலை வித விரயின் காருதா விண்ணெயி பால் வெண்ணீரு டன் அருந்து காத்துப் படாதிருக்க பாங் காசம் நீர் காமாலை, மேக கிரணி கண் கிரந்திகள் பல குனமப் பிணி கலகுலாடைத்தல், சிறச் சாமனத்து மெண்பது வாதம், நாற் பது பித்தமும் யிருவது சேத்துமம் உடல் விட்டேகி யெழிலாஞ் சடம் மத பூபம் போலல்லாம் நல் வீரியம் விளைந்திடும் உச்

(Incomplete)

இருவேலி, நன்னாரி, மாஞ்சிலொடு, அமுக்கிரு, எழில் நிலப் பனை, நல்லேலம், வங்க பத்திரி, கிராம்பு, மதுரம், கோட்டம், யிலவங்கப் பட்டை, திரிகடுகு, தரு வேணுவின் விரை அரத்தை, சிறு தேக்குடனதின் சீரகம், லிங்கம், தழல், சித்திர மூலமுடன், கருஞ் சீரகம், செவியம், சமதனி கொத்தமல்லி, திப்பிலி மூலம், வெருவாமல் வெவ்வேறு கழஞ்சு மூன்றே யெடு மென சினப் பட்டை நலதாயி வள பலமாறுடன் சேர்த்திடித்தெடு தா ளில் மென

மென சீனி பலம் ஆறிடு மருவே நிறைந்த செந்தேனு மோர் மூன்று பலம் வளரானை
யவ்வளவு தான் வார்த்துப் பிசைந்தெடுத்தொரு கலசம் நிறையவே வாரி நல்புடம்
வைத்தெடே.

23.5.63.

எடுத்திடு மருந்திரு கழஞ்சி நீர்வாகவே மண்டலங் கொ(ள்ள)வே யிரதி
மதன் யெனவுடல்கள் பாறு சியழ கெய்து மே யினிய சல்லாப மிம்மே, கடுத்திடு
கிறிச் சிரம் ப்வுத்திர கிறந்தி போகனைகை அழல் மேக விலை பொரகல வளர்தல்
நீரழிவு கொமரோகங்கள் போம் கைத் தெடுத்திடு வாந்தி போம் தொடுத்திடு
பயித்திய வருசிகள் நோய்கள் போம் மூடர் பெரு வியாதி மெடை போம் சூசிகள்
வாயு சிரசூலை வீக்கங்கள் போம் சோமேக வரயுதடல் போம் மடுத்திடு
பொல்லாத பனி பார்த்து அணுகாது போம் வானிரவி கண்ட பனி போம் மாதவர்
கள் மகிழ பூச்சிய பாகமுனி யளய மது தி ரசாயனமிதே.

<u>மூல பலாதி கசாயம்</u>:-

சுக்கு, திப்பிலி, வாய் விளங்கம், சொல்லுங் கண்டங் கத்திரி வேர் மிக்க
செங்கத்தாரியுடன் மேவிளங்கரி முள்ளியின் வேரு சிக்கி சிராம்பு, சீரகமும் திமார வகை
பலம் ஒன்றரை யோடொக்கப் பனிரெண்டு பலம் ஒளிர வெண் சீவும் ஒத்துறவே
உறவே யிது ஒன்றாக யிடித்தாள் ஒரு மூவிரல் கொள்ள மருந்ததனை திறமாய்க்
கியாழஞ் செய்தருந்த தீரும் கிறந்தி பிற மேகம் பெருமான் சூலை கருங் கிரந்தி
பேசுங் மடோரம் பெரு நோயும் அறமே அரசூர் அருளி செய்த அழகார் மூல
பலாதியிதே.

சிறியா யிருவரஞ் சிறந்த மூவாரும் கூரியா ஒருவரு கொடிய காயரும்
ஆரடா யென வர சமதாகரும் எலை ஏரடா வாய்வும் யிருக்கு நீதியோ.

<u>தாபாக்கினி சூரணம்</u>:-

ஓமம் மிரு காயம் விளங்கம் ஒசுப்புடன் ஒது திருகடுகு, கடுக்காய் ஒளிர்
செவ்வியம் மூலம் யிரு சீரகம் பாலை யுறு ஞே கொடு வேலி வேரு காம மிகு
கோரைக் கிழங்கு கடுகுரோகணி, கருது வெப்பாலை கோட்டம் கறி முள்ளி சிவதை
வேரு வட்டத் திருப்பியும் உதிர கண்டங் கத்திரி வேரும் நாம மிகு அத்தியின் திப்பிலி
மரமஞ்சள், நவச்சார யெவச்சாரமும் தகு மெரு மருந்து மரமஞ்சள் திவிடையமும்
நல் சிறு தேக்கு வசம்பும் வெவ்வேறு சமனுறத் தாக்கியே சிந்திடித் தரித்தே சேரு மிதில்
நெய் வெல்லாம் மறுபானஞ் செய்த பின் தினம் அந்தி சந்தி கொள்ளே.

கொள் வாய் தாதி பேதங்கள் எண்பதும் கொடிய குன்மங்கள் வகையும்
கூட்டுங் கிறுணியும் காமாலை பாண்டுவும் குமட்டு ரொத்த சேடிட்டமும்
உள்ளு மேவு தரவலி அட்டவி வாய்வின் உப்பிச்சிமேயி விக்கமும் ஊது காமாலை
யும் ஆமம் ஆச்சிரணம் ஒசை முதல் நோய்களெல்லாம் தள்ளுமே தப்பாது உடல் பலம்
மாகுமே சத வாயது பரியந்தமும் சாத்திரர் பூச்சிப் பரஊர் அருளிய தாபாக்கினி
சூரணமிதே.

<u>மகா ஏலாதி சூரணம்</u>:-

ஏலம், அகில் தேத்தான் கருங்காலி; சந்தனம் இலவங்கத்திலை பட்டையும்
இரு சீரகம் மிளகு, கந்கடகசியும், யெழில் நெல்லி கடுதானி கச்சோல் செஞ்சந்தனம்
சுக்கு நற் திப்பிலி சொல் கூகை நீரும் தாம் தூய்ய தகரம் சிடாமஞ்சில் கிஞ்
நெல் பொரியுடன் தேடு விளங்கம் அரக்கு கோலதாளிச பத்திரி தேவதாரமும் குந்திரிக்
கம் சாதிக்காய், கொத்தமல்லி, சிறுதேக்கு, திப்பிலி மூலம், கோரை நெய்தல்
கிழங்கு, தாலக் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு, வெண்டாமரையின் கிழங்கு, அமுர்த
வள்ளிக் கிழங்கு இன்னங் கேளே ந் பூமியின் சர்க்கரைக் கிழங்கு தண்ணி முட்டான் கிழங்கு

யின்ன நீரு நிலப் பனைக் கிழங்கு, எலுமிச்சை வேர், கண்டங்கத்திரி வேர், சிறுவழுதலை வேர், வெட்டி வேர், பொன்னாங்கண்ணி வேர், சிறுகீரை வேர், சிறு மல்லி வேர், அத்தி வேர், சிறுகாஞ்சொறி வேர், பாலை வேர், வில்வ வேர், சித்தா முட்டி வேர், வேளா வேர், வனத்தி வேர், பேரமல்லி வேர், நன்னாரி வேர், விளா வேர், அக்கார வேர், வன குழல் வேர், நிலவேம்பு, பற்படாகம், மாலமகிழ் கல்லின் யிச்சில விழுது பனைநு வெண் குன்றி வேர், தாமரை வேர், முசுமுசுக்கையின் வேர், பன்னிப் பயறு வேர், செங்கழு நீர், செங்கரும்பின் வேர், பானகா மூள், நெருஞ்சி வேர், சிறு நெருஞ்சில் வேர், விரை, மாதளங்காய் விரை, வேளாவிரை, சிறு மாதாளை விரை, பருத்தி விரை, இள வெள்ளரி விரை, அல்லி விரை, நெய்தல் வேர், வெண்டாமரை விரை, யுசிரமதாளை விரை, பச்சைப் பயத்தின்விரை, அத்தி விரை, பூசணி விரை, செந்தழையின் விரை, செம்முருங்கையின் விரை, சிறு நரிப் பயத்தின் விரையுங், கார் நெய்தலின் தாது செங்கழுநீர்த் தாது, காமல மலர் சேர் தாது செங்கமலப்பூச் சாதிப் பூ, செம்பரத்தையின் பூ, சிறு நாகப்பூ, பாரளக்கம் பூ, முருங்கையின் முயிர், தென்னம் பாளை, கஞறு புட்கா விளா விரை, பழம் வில்வப் பழத்துடன் பனி முந்திரிகைக் கனியும் கனிச்ச பழம் இவைகள் தொண்ணூறுடன் விதமான அவிழ்தம் காசிடை தானி தானி நிறுத்துவை யிடித்தரிகை வளம்மாக யிதிலே பனி சிரதிலின் யிலைச் சாறு தன்னுல்லொரு ப்ராலைகள் செய்து பின் சேர் பலமைந்து சர்க்கரை சீந்தியின் சர்க்கரை பலம் இரண்டரைகள் சேர் பின் நனி வெள்ளைக் கற்கண்டு ஓர் பலம் சேரிதில் நறுங்குங்குமப்பூவுடன் நல்ல கோரோசினை கத்தூரி கர்ப்புரம், நல்ல வகைகள் நாற் கழஞ்சு வனிதை கேளிதெல்லாம் வகை யொன்று தப்பாமல் மகிழ்வுடன் சேர்த்து பின்னர் வளர் பசுவின் நெய் பால் மதுவில்லிரு காசிடை மண்டலங் கொண்டு வரவே தேர்ந்திடு கை கால் அழத்தி யுள் மாந்தையுங் கூழ நாற்பது பித்தமும் கொடிய தாபச் சுரம், ரத்த பித்தம், கடிய குன்மம், பெரும்பாடுடன் கண்டிடும் கரு நோய் எலும்புருக்கி பிரமேகம், மிகு பித்த பாண்டு காமாலை நீரிழிவு, பித்தக் கிறுணியுங் கணவரோ சக வாந்தியும் விண்டிடும் அக்கரம் அத்தி யுள் காச்சலும் விள் கிரிச்சிர பேதமும் விரவி எருமிவை தப்பாது மேனி யழகை பெறும் வீரிய பலன் மிகவாம் எண்டிசையு மோர் புகழாக வகையி யுறள பாணங்கள் நக்கார ஏற்று மிச் சூரணம் அசுவினி யருள் மகா எலாதி பாகு மிதுவே.

<u>சிவனூர் அமிர்தம்</u>:-

சூத கெந்தக நாவியும், சூ வெண்காரம் உடன் மனோசிலை, திப்பிலி, சுக்குடன், நல் நன் மிளகு; ஒரெட்டும் ஓர் சமன் தூக்கியே கல்வ நடுவில் போதவே வைத்ததை ஒதலுள் மூன்றறப் பொடி படப் பொடி செய்த அப்பொடி தனை படி நற்கிடுவதொரு பணவிடை புரசம், யிஞ்சி தனிலும், ஆதல மலம் யின்னம் ஆக் கிரணம், அஞ்சம், ஆகு மிது செய்வதனுல் அலறு பேய் பீனிசம், தலைவலி, வெலு சுரம், அட்டலிகை சூலை குன்மம், சீத வாதஞ் சன்னி வாத காசம், கோழை செஞ்சேத்துமம், ரோகமும் தீருமிது தப்பாது. வன்மை அருள் செய்த சிவனூர் அமிர்த மிதுவே.

(வேறு) சிறலே காண்ட சுத்த வெண்கார கோரோசினை திகழ் வகைக் கோர் கழஞ்சிக்கு பலம் விடு கடுகு ரோகணியும் முக்கழஞ்சு சேர்க்கவே சோதித்து வேர் கொண்ட நல்ல கத்தியினிலைச் சம விட்டு மொள்ள வொரு சமம் நன்கு விசை கொண்டிமுத் தரைத்திது சிறிய பயறளவு மேன்மை பெற உருண்டை செயதுத் ஏர் கொண்டிடுந் துளசி சாறுவளை செம்முள்ளி யியல் கண்ட கரியிலையும் இது முதல்ச் சிரிவாக்கிம் மிலைகள் பட்ட சட்டிடுவ தொ உருண்டை பன்னும். வார் கொண்ட பொன் முலைப் பாலிலுமிடு வதிது வாலர் பிணி அக்கர சுரம் வயிரிழிவு புரமல் கணம் மத்தமும் வராதினிய வால சஞ்சிவி யிதுவே.

வில்லப் பத்திரி யோட்டேலம் விளவிலை நிளப்பிசம் நல்ல வெத்திலையின் காம்பு நருக்கியே கமாயம் வைத்தால், அல்லல் செய் வாந்தி தாகம் மாகிய குழந்தைக் கெல்லாம் மெல்லவே கொடுத்து விட்டால் வியாதி விட்டகலுந் தானே.

கண்ணுக்கு

கண்ணுக்கு ரத்தகுதிக் குளிகை:-

நற் பருத்தி யோடிற்ற வெளி பெற்ற நவரெத்தினமும் நலமான பஞ்ச லோகம்
நரி யெருமை யிரு வடு பரி கழுதை ஆவன நற் கரடி பற்களிவையும் பொற் பாவுதாரம்
அஞ்சனம் மநூரம் ரேயலமும் பூநாகம் ஆமையோடும் புங்கம் வித்தும் கலேங் கொம்பு
சங்கு சித்தம் புலவு கடல் நுரை நாக பாலம் சொற்படி யிவை யெல்லாம் சமன்
பெறச் சேர்த்துரை சுய்ய திரி பாலைச் சாத்தினில் சுவற அரைத்துண்டை செய்து நடு
விரல் பருமையாய் துலங்கவே உலர்த்தி யிரபாவு மாதர் முலைப் பால் பனைங் கருக்கின்
யிதமான சாறு தென்னெயிவை தனியுரைத் தெழுத நன்னோய் தீரும் இது ரத்தகுதி என்பதிதுவே.

சந்திரோதையக் குளிகை:-

சுக்கு, சுக்மூடன், மிளகு, திப்பிலி தார மோடரிதாரமும்
புங்கம் வித்தொடு பீத ரோகணி புதிய துத்த மனோசிலை
அங்கரைப்பசு நந்தி பத்திரி சாறு தேனூடளாவியே
யிங்குல் பத்திய விழியிலே விடக் காசமானது நாசமே.

வேறு:-

மண்டலத்து உதிக்கும் குண்டலி வில்வம் கண்டங் கத்திரி தொண்டை வருதளை சாறடை
சத்தி முன்னி நீண்ட மேனி விறலைட் பெற்றி சீலை உத்தாமணி பூங்கொத்தா. வகை சித்தா
வஞ்ரவன் நெத்தார் பாதிரி குமுளம் பெருமல்லி, கமழ் தரு நொச்சில் இவழ் சிறுமல்லி
கோவிழு அ துவளை போரும் பில பிரயி முன் நெரிஞ்சி நீள் கொன்றை விரும்பு
நிலக் குரும்பு அமுக்குரு ஆடாதோடை காரா தேள் கடை வாடாதில் வகை சோடா
யிரைத்த முன் வேரிடை ரெண்டை வெறு விதாம யாவும் சேர வேறு வேறு சேரீர்
வ்கை வகை எடுத்திவை யெல்லாம் யிடித்தெடு பானையில் அடுப்பினிலேத்தி விடுத்திடு சலங்
கேள் ஒரு பதினூறே பெரு மரக்காலால் வந்து புனல் வாரே எரி கமலம் போல்
எட்டொன்றுக்கி எரியிட்ட பின் வடியிதில் கொட்டு நல் வெல்லம் கட்டியும் நூறே பலங்
கரை தின்ன மயிங்கிநந் தளிர் கேள் நிலங் கிளர் துளசி துலங்கு தா வளை கீழ்காய்
நெல்லி வாழ் பிரமுட்டி பாழ் முள் முருக்கு நிழ கையா கையாந்தகரை சங்கங்
குப்பி பொங்கு பொடுதலை தங்க வெள்ளறுகு கொங்கு மாதளை ரசம் தனிக தளிர்ச்
சாறு, வகை வகை படி சேர் சிகை படா தெரி மேல் புகை படா தெரிந்துக் கைகை
வெள்வீடு நாக குசரமும் பச்சிலை யேலமும் மெச்சிலி லவங்கமும் நச்சழிஞ்சில்
விரையும் யுச்சித கிராம்பும் சுக்கு, திப்பிலி மிக்க நன் மிளகு உக்கிற பற்பம் அக்கராத்
தேத்தான் அகில தாளிசம் சிசிசிறைச் சாம்பல் மகிழ் சிறு தேக்கு துகை திரி பல்லும்
பூண்டிரு சீரம் நீண்டிடு மஞ்சள் மாண்டிடு லோகம் பண்டு சிங்கிளம் செவ்விய மஞ்சள்
திவ்விய குக்கிலுந் தேவவிதாரம் வெவ்விய ஓமம் அத்தி திப்பிலி கொத்தி வாகையின்
விரை மூத் மரத்தை நெய்த்த வாலுவை கொடுங் கொடுவேலி மருவிந்லப்பு யோடுங்
சிறுமூலம் கடிய வச்சஉசிராம் கோட்டம் காயம் போட்டு பேரிஞ்சிவை சொலும் பல
சரக்கு பலம் பல மெடுத்தே நலம் பெற யிடித்தினி அலஷ்பு மூற் கும்மிடு வான மீ
யர்ந்திடு வாலி யிக்கூட்டு கெற்தென்னூழியும் தானிந்டலெடு பாத்திரம் நிறைய
சேர்த்து நெலம் புதை சது சாத்திரம் சொல்லும் நாள் தோறு மூவைந்து சென்ற பின்
னெடுத்து நன்றாம் வியப்ப குன்றில் வாழ் மருந்து என்று கை குவித்து பாகியல் பதமா
லேகிய சாமம் போக நூ குபிரம் அகோரமே செவித்து நேமம் சமித் தெரி வளர்த்து
சப்பவில் தருப்பணமும் நல் அவிப் பலி கொடுத்து அந்தனர் போசனம் விதையாய்
நல்கி கந்தனந் கணபதி யிந்திரன் எனமா போதாம் புஜெளிர பீதாம்பரன்
குண்டி காதார நிமலிவை வேதாகமங்களை சுர விசிந்தாமணி யிரவி யென கிரகா
அசுவினி சுருடர் விசுவர் கடேவர் சித்தர்கள் ஞான சுத்த யோகிகளை நித்தமுந்
துதித்து புத்தமுதீந்து செம் பொன் கமுதைச் சாலி கொண்டு வந்து வென்னீரில்
கரைத்துக் குடிக்கவுந் தீரும் வியாதி மேகுவில் வாழ், அம்பிகாயா பதியையும்
பராதிபனை அம்பா நாயகனை ஏக நாயகவை போக நாயக நம் தியாக நாயகனை

சித்தி தர வென்றே மெய்ப் பத்தியால் வணங்கி சுத்தமா மருந்தை நித்தமோர் கழஞ்சி பண்டிதர் தர உள் கொண்டிடர் யினிதாய் மண்டலங் கொள்ளும். போகுண்டிடும் வகை. கேள் காரு வாட்டின் பிரண நெயும் சீறுவரை எரளகத்திலை பங்காயும் சால. மார் யிஞ்சி மான் கலை காருட்டின் ஊசு பிலையார்சு முக்க நமும கடல். நாட்டுள, வலை படுமின் யுலர்ந்த மகாக மாசிக்காய் நாகவல்லியின் காய் ஆகும். ய-----வ வகைக் கறி பாகமாம். அன்ன மும் நித்திய மிருவே பத்தியங் கொள்ளுவோர் மெத்திய சுவாச மெய் வத்திய யிளையும் சயம் பதினெஞன்றும் வயன் பெருவிக்குழும் பயன் பெறு வக்கமும் சுய பஞ்ச பாண்டுவும் எலி கடியாலே நலி நோயாவும் தலைவலி பீனிசம் ஊலைவலி குன்மமும் கரப்பன் கிரந்தியும் புரைப் புண் ஊலையும் நரைத் தெமு சேற்மமம் யிரைப்பிளை மூர்ச்சையும் மேக நோயளையப் போகுமேழ் தினத்தில் நாக வாகடம் கண்டுரைத்தனரே. குண்டலி வியாதி லேகியம் முற்றும்.

சன்னி கசாயம்:-

இன் புறல் மூற்றஞ் சுக்கோடினிய பற்படாகந் தேக்கு
வன்புறம் ஆயில் தாதுவளை யிடிப்பைப் பச் சந்தனம்
முன்புறச் சமனுய்ச் கூட்டி முதிரவே யிடித்து நன்றுய்
அன்புறக் காய்ச்சி மிக்க அளித்திடச் சன்னி போமே.

சுவாச காசத்துக்கு:-

கற்கடகசிங்கி யோடு திரு தேக்கு விழால் கடு நெல்லி தான்றி திரிகடுகு மஞ்சள் சொற் கடிய சீரகமும் ஒரென்று வகை தான் தொகுத்த பொடி யத்து தேனில் கொள்க தற்கட்டைவு வெருகடியின்னளவு போதக் கொள்ளத் தனிலாச் சுவாச காசம் யிருமல் விற்கடையின் நூறு ரம் அகன்றங் கோடும் வீறு சிங்கர்தி சூரணம் உள் கொண்டிடவே.

சிந்தாதி லேகியம்:-

சீரார் புளியிலையும் தேயா விரும்பு சி---யவகைக்கு பலம் நூறு சேராய் கடுநெல்லி தான்றி---கருது பலம் எண்ணெக்கு கொடு மூன்னை வில்வ---நெரிஞ்சில் நெடுங் கண்டங் காரிமுதளை பாரிய---றை பெரு மரத்தோல் கொடு வேலி பேராமுட்டி---வட்டத் திருப்பி கார் மேவு பொன்னங்காணி யிவை----இந்த வகை வேர்கள் எடு பலமே மோர் ஐந்து முன்ன---ந்துடன் வத்திடி முந்த யிரும்புடனே கூட்டி யினிய பழங்----கருங்கையான் காட்டு மல்லி கான---பிழ கேள். வெவ்வேறு சாறு விடுமின் வீதங் கே---வேறு சாறு விடு வதங் கேளாய் கொயிவே. துளசி சங்கு சூதவளை வெள்ளறுகு செம்பை படிபின கொமரு நாயுருவி முருமல்லினே மணி த---வேயிலை பினவண்ணைற்று

மென் பொரும்பில காய---ம் கண்டங்கத்திரி, பிரமி கன்னி சிறு புள்ளடியும் பண்டு வேலி பருத்தி பைங்கரந்தை தண்டார் சாறனையும் மஞ்சளிஞ்சி தனிலிகுசம் நாரத்தை மாரன மகிழ் கொம்மட்டி பொன் மாதளையும் சருமிவை படி ரெண்டு வெவ்வேறு பண்டு மருந்தெல்லாம் கொண்ட பாண்டத்துள்க் கொட்டியே கடிதாக வன்னி யெரியிட்டுடனே வத்தியவீர் எட்டொன்றுய் பண்ணி வடித்து பழ வெல்லம் முன்னஞ் சோறு புளியிலை யொப்பா யிழத்தே பிசைந்து கரைத்திலே ஒளிர் பெருஞ் சட்டி தனிலாத்துயே சளப் பத்து பூஞ்சி யிடியாடித படி பொற்பாகு சேர் பிதம் யிக்காஞ்ச குழம்பு பத்து கண்டிக்கி மாஞ்சில் மதுர யிலவங்கம் வாலுளுவை தாளிசம், உதிரு சிறுநாகப்ப, ஓமம், மஞ்சள், புத்திதாம் பத்திரி, கய யேலம் பகரிருஞ் சீரம் மதிசிங்கி அத்தி கல்லதாரி மஞ்சளாந் திரிகடுகு, சித்திர மூல விளங்கம் மதாக் குகை நீருடனே கோலம் பேரிஞ்சின் கொள் கனியும் சால செமமு மரத்தை திகமு மிலாமிச்சம் விம்மும் வட்டத் தெருப்பி வாலுளுவை வெள்ப் பாலை கட்டுக் குரோசாணி மாசிக்காய் முத்தம் நெட்டை செங்கத்தாரிப் பட்டை, திப்பிலி மூலம், செவியம், வங்கங் காந்தம் யிரும்புமா பற்பம் யிங்கி தெல்லாம் வகைக்கு பலமொன்று வைத்திடித்துச் சூரணம் திகைக்கும் குழம்பதனில் தூவியே பங்கைக்குப் பல்மொன்று நெய், தேன் படி நாலும் நேருபின் விட்டிளக்கிவை பின்னெல்லின புத்தின் வைத்தெடுப்பது மூன்று நாள்க் கழித்த பின்னர் நல்ல தின்னள் நாள் பரவித் தன் மந்திரி தனையு வேள் நெடுமால் வெய்யோன் முதல்

சிரகர் மேலோர் விழ வெல் கைய்யோன் அருளும் சிவகாமிய யையும் மெய்யாய்
அன்புருகப் போத்தி அமுதளித்தே யந்தணர்க்குப் பைம் பொன் மழை போல் பரிந்
தளித்து சன்பம் துடைத்தருளா யென்முதித்த வடியத்தியன்முன் கொடுத்த மருந்ததனை
கோண மடுவோர் பட்டைத்த வியாதி வாதி வகை சொல்வோ மவிதங் கேளாய்
மின் கொடியே சுயாதி வளர் பாண்டு உள்க் காமாலை வயா வின்றேய் மூலம் பிலிகை
முதிர் குன்மம் மேமெலிதல் சூலம் சுவாசகா சுர சாமதா லம் கரப்பன் கட்டி விஷடம்
கை கால் வெளுறு சோகை யிரைப்பு இறுத்து ரோகம் யீளை பிணி நிரப்பும் பெரு
வயறு வாதம் பிரி நீரின் கோர்வை யுருவ முழுதும் ஊது மொண் வீக்கம் குரு கிருபையினால்
திருமகிளா மருந்தின் பத்தியங்கேள் சூறவை வாரல் மயிறு கொள் திருக்கை சுறவு
தொலி சுரும்பு சுரங்காக் கிழங்களை வாலி அயினம் வாளாடு மேழு மிவை உடும்பு முயல்
யோடு முள்ளான யிங் கோழி யொடு கைகள் உப்பிட்டுலர்த்து வாய் தொடுங் கறிகள்
சுவரை செ[illegible] பயறு சொல்லும் யிங் கீரை அவரை அரம்பை அரைக்கீரை கவரும்
பால் நெய், தேன் பேயன் பழம் சர்க்கரை மேதிப் பால் கடையும் நீர் மோரும்
பத்தியமாம். யேது கூட்டிக் கொண்ட அமுதம் கொண்டிடுவார் வெம்பிணிகள் விட்டு
வளர் மெய் யழுக்கு மேன்மையதாம் யிட்டும் செஞ்சாலி சூழ் கமலைத்தியாகேசர்
சொல்லும் சிந்தாதி லேகியத்தில் சிற சிந்தாதி லேகிய முற்றும்.

வேதி மாத்திரை:-

Incomplete

நேர்வாளம் பலம்.க, கத்தாளை சோத்தில் சுத்தி பண்ணி சானியில் சுத்தி பண்ணி லவுங்கம் பலம்.க, யேலம் பலம்.க கடுகுரோகணி பலம்.க, சுக்கு பலம்.க, புளி பலம்.க, சீரகம் பலம்.க, (சொட்டகஞகரி) பலம்.க, எலுமிச்சம் பழ சாறு கரிசிலாங் கண்ணி சாறு விட்டு அரைத்து மிளகு பிரமாணம் உருண்டை பண்ணி -----
(முடிவில் லை)
(மேல் உஉ முதல் நாடிக் குறிப்பறிதல் சுரக் குணம் விடப்பட்டன).

*
∴

1. அக்கினி குமார மாத்திரை பண்ணும்படி:-

சாதிலிங்க மாசந் தானுந் தக்க நாபி கெந்தகமும்
ஆதியான அரிதாரம் அதியனம் சொமத்தை விரை கூட்டி
பேதியான திரிகடுகம் பெருத்த கரைச் சாத்தரைத்து
நீதி மிளகு பிரமாணம் நேரா மக்கினி குமாரமதே.

2. சன்னி யவ--க்கு சுரம் யஅ--க்கு மகா ஆனந்த பயிரவ மாத்திரை:-

ரசமா மது பரம் கூட நல்ல கெந்தக மரிதாரம்
நிசமா மத் மரிதள் வெண்காரம் நேரா மேனிச் சாற்றரைத்து
கசமா மினக்குப் பிறனாங் கடிய வுண்டை தாகுகும்
அசமான முலையா னெயரிய ஆனந்த பயிரவமே.

சொற்சந்த பயிரவம்:-

3. சாதிலிங்கங் கெந்தகமும் தக்க நாபி அரிதாரமு மாதி மத்தி விரை தாளும்
ஆதி குதமுடன் கூட்டி அடிரு காரந் திரிகடுகும்
பேதி கடுக்காயுடன் கூட்டி பெருக்கு மெலுமிச்சி சாறரைத்து
சோதி மிளகு மான வுண்டை சொல்லுஞ் சொற் சந்த பயிரவமே.
4. சுரதிலிங்கம் கெந்தகமுந் தக்கநாபி திரிகடுகு
பாதியாகு வெண்காரம் பற்லுந் துகரை சற்றவும்
ஆதி மேனிச் சாறவும் அமைய யிரு நாள் தானரைத்து
சோதி பயறளவுண்டையது சொல்லுஞ் சொற் சந்த வயிரவமே.

ரச பபதி:-

5. வெசெத்னா ரரங் கூட்டி ரசமுடன் சாதிலிங்கம்

பவதாங் கெந்தகங்கள் மரு ம்மேசிலையதாகு மது வத்து
சூத பற்பம் அக்கிரு சாத்தரைத்த வுண்டை
தவ ரச பதிக்கு சாற்றும தென்று கூறே.

ரூச_மார்த்தான்டன்:-

6. நாபியும் இருபி கூட நல்லதோரங்கள்
பேதியாங் கெந்தகங்கள் புகு ரச மத்தை வரும்
ஆவிக தகரைச் சாற்றில் அரைத்துண்டை மிரகதாகும்
பூவி தாம் ரூச மார்த் தான்ட புகழதா மென்று கூறே.

திரிலோகத் கசாயம்:-

7. பொன்னது பரம வெள்ளி புகழ்ந்திடுஞ் சாதிலிங்கம்
அன்னது ரசங் கெந்தங்களாகுமே நாபி கூடி
இன்னது மேனிச் சாற்றில் ஏழு நாளரைத்த உருண்டை
மின்னதே திரி லோக்கியத்தில் மிகு ரச மென்னலாமே.

ராம_பாணம்:-

8. குதிரைப் பல்லன் கெந்தகமும் கூட நாபி நிறு விடிரும்
அதிரச் சூதம் மனேசிலையும் ஆகும் அரிதாரமுடன் கூட்டி
சதி ரொத்த தாந் துளசியிலைச் சாறூடரைத்து உருண்டையது
பதி விட்டோடும் சுரங்களெல்லாம் பாரீர் ராம பாணமிதே.

அர்த்த_நாரிடம்_மகா_வயிரவம்:-

9. கெந்திமோ ஒரு நாளு ஞாம் இரண்டு கேசு மது நாயியே வொன்றதாகும்
வந்த தொரு சாதிலிங்க மரிதார தளவகாக மூன்று மது தாளுங் கூட்டிச்
சந்தமாத் திரிகடுகு மேனிச் சாற்றில் தானரைத்து உருண்டையது தூற மாகும்
அந்தமுட்னதர்க்கு கேள்ர் மாதே அர்த்தனரிச என்று அறிந்திடிரே.

10. நாபி கெந்தகமதுடனசம தானறகும் நேர்வாளம் வகன் கூட்டித்
தரவியிடு திரிகடுகும் மருக்காயி கூட்டி சொல்லுமது பாகலிலைச் சாரரைத்து
கொயிருகு மகா வயிரவ குளிகை யென்று கூறலாமே.

தேவா_அமுர்தம்:-

11. அரிதார பற்பம் வங்கம ஆகுமோரோர் பற்பங் கூட
விரிதாக்கும் ரசமும் கூட்டி மேனி தச்சாத்தரைத்து உருண்டை
தெரி தேவாவமுர்த மென்று செகத்துள்ளோர்க்குரைத்திட்டாரே.

தேவா_அமுர்தம்:-

12. அரிதார பற்பம் வங்கம் ஆகுமோர் பற்பங் கூட பெரிதாகுஞ் சாதிலிங்கம் பெருத்திடும் நாபி கூட
விரிதாகும் ரசமுங் கூட்டி மேனிச் சாத்தரைத்த உருண்டை தெரி தேவாமுர்த மென்று செகத்துள்ளோருரைத்திட்டாரே

திரிபுராந்தகம்:-

13. நவ்வா செந்தூரங்கள் தாளும் நல்லாதோர் நாபி கூட உவனமதாஞ் சூதங் கெந்தம் ஒ ஒக்கவே அரிதாரங்கள்
புவனமா மிஞ்சிச் சாற்றில் பொரிந்து நீ அரைத்த உருண்டை சிவக்கார திரிபுராந்தஞ் செய்யும் வாறுரைத்திட்டாரே.

அதிசார_சுருங்கிசம்:-

14. நாபி ரசமுங் கெந்தகமும் நல்ல அரிதாரந் திரிகடுகும்
கோபி ஆகும் அபினியுடன் கொள்ளுமாம் அதிவிடையமுடன்
ஆவின் எழுமிச் சாறரைத்து ஆகும் உருண்டை தாங்தவே
ஏவு மதி சாரத்துக்கேன் றென்வும் வயிரவமா மிதவே.

அழகிய கோக்கணம்:-

15. கெந்தகந் திப்பிலி வெள்ளங் கிரா செரி ரதம் ரேகணியும்
விந்த கொற்ற நேர்வாளம் விரவு பாகற் சாற்றரைத்து சந்தக் குன்றி
போலுண்டை தாப சுரத்துக் கிளநீரில்
அந்தக் கொடி போல் சீதம் விழம் அழகிய கொக்கணமிதுவே.

ஆனந்த பயிரவம்:-

16. சாதிலிங்கம் வெண்காரந் தக்க நாபி மிளகுடனே
பாகஞ் சமனாய்க் கூட்டி யதில் பழுத்த எலுமிச்சஞ் சாறு விட்டு
ஓதி சலவ மதிலிட்டு ஒரு நாள் மறு நாள் தானுரைத்து
சேதித் துவரைப் பிரமாணம் திகழு மானந்த வயிரவமே.

லவ சுருங்கிஊடும்:

வெள்ளைப் பாஷாணம் மடல் துத்தம் வெளுப்பாஞ் சனுகுமுடன் கூட்டி
துள்ளப் பச்சரிசிக் கழுநீர் துலங்க மிகவே வார்த்தரைத்து
ருள்ளி துளார மிகவுண்டை நன்றாய் மிகவே செய்திட்டு
வெள்ளைப் பிள்ளையார் சீர் பாதம் வெந்நீர் கொதிக் கஞ்சியிலிடுமே.

சுருங்கிஊடும்:-

சு சுக்கு மிளகு திப்பிலியும் மூலங்கு மரிதாரங்கூடன்
ஒக்குங் கெந்தகமுடன் சமனாய் ஒத்த பாகல் சாத்தரைத்து
மிக்கமிளகு மதி/யாரி மேலுமுண்டைதான் செய்து
விக்குஞ் சுரங்கள் மிகப் போகுமென்னுஞ் சுருங்கிஊடு மிதுவே.

அகோர சுருங்கிஊடும்:-

பத்தரிதாரம் ஒரு பலமாம் பாங்காஞ் சூதம் நாபியுடன் பாகல்
ஒத்த திரிகடுகுடன் கூட்டி பாகற் சாறும் எலுமிச்சஞ் சாறும் ஒன்று யரைத்து
உருண்டை செய்தே
பித்த சுரங்கள் பதினெட்டும் பேசாதோடு மென்றுரைத்தார்
அந்த அகோர சுருங்கிஊடுமே ஆகுமென்று உரைத்தனரே.

அரிதார பற்பம்:- (ஓலை கிழிந்துள்ளது).

மெற்றவே அரிதாரங்கள் வேண்டு---னி மத்த கத்தாழைச் சாற்றில் வாக --த்துக் கொண்டு பித்தவே பிளி--ல் மேலுங் காவேளைச் சாம --கத்தாழைச் சாற்றில் அரைத்துடன் செய்வாயே --குகையது செய்து--கொண்டரிதாரம் வைத்து வகையதாய்ச் சீலை மண்ணும் வரைந்து மே கட்டிக கொண்டு குகைய தாம் உமக்கி விட்டு தடிய சில் மேலே மூடிச் சபையதாய் சீலை மண்ணு தக்கதாய்க் கட்டிக் கொண்டு குழியரையளவு கண்டு கொண்ட கட்டு டெருவும் விட்டு குழியவோர் உமியும் விட்டுக் கடித்துடன் குகையை விட்டு மொழிவதும் மேலும் விட்டு மேலது மூடி வைத்துப் பழி வெதிக் கொளுத்திப் பருமனுள் மூன்று நாளே மெற்றவே ஆற விட்டு மிகவதாய் எடுத்துக் கொண்டு சற்றது அநுபானத்தில் தாமது கொண்டதாகில் உத்தம சொன்னேன் கேள் ஓடுமே சன்னி வாதம் அற்றிடும் சுரங்கள் மற்றும் ஆறு மென்றுரைக்கிலீரே.

சுரம் பதினெட்டும் போகும் சொல் வாதம் முற்றும் போகும்
அரமர்குஞ் ஊஷ்பம் ரோகங்கள் அற்றிடும் அலறி ஓடும்
திரமான காடீர பதினெட்டும் சேராது ஓடிப் போகும்
பரமனார் உபதேசித்த பரிசு வேதத்திவ்வாறே .

சுரம்.யஅ, வாதம்.அய, சன்னி யங, காடி யஅ-ம் குட்ட முதலாகிய சயித்தியம் இருப்பின் மற்ற குணமாம் என்றவாறு.

காரீ பற்பம், தாம்பிர பற்பம், காரீய செந்தூர பற்பம்:-

உற்றிடும் காரீயத்தை ஒப்பதாய் சுத்தி பண்ணி

பெற்றிடும் மரிதாரத்தை பெருக அரைத்திட்டழுதே
சற்று மேல் தகட்டில் பசித் தான் புடம் பற்றப் போட
அற்றது பற்பமாகும் மதின் செயலறிந்து கொள்ளே.
(வேறு)
செம்பருத்தி சுத்தி பண்ணி சேரவே தகடு தட்டி
அம்பது தகட்டின் மேலே அங்கெந்தங்கள் பசிக்
கும்பவே புடம் பத்தைஞ்சு கொண்டிடில் ஊளதாகு
அன்புறு குழலிலுளே ஆகுந் தாம்பர பற்பமாம்.

மெற்றவே காரீயத்தை மிகவுமே சட்டி யிட்டு, அத்துடன் பொட்டிலுப்பு அசுக்குமே தூவி தூவி, ஒத்த தாய் வறக்கத் தீயில் ஒரஞ் சில் செந்தூரிக்கும், தக்கரி வ்ல கரியிரு லோரே காரீயஞ் செந்தூரமாமே.

<u>வங்க பற்பம்</u>:-

வெள்ளீயந் தன்னை மிகவே சுற்றி பண்ணித், தெள்ளிய சட்டியிட்டு கொப்பி. வத்தீயிட்டு, ஒள்ளிய பொட்டிலுப்பு ஒக்கவே தூவிக் கொண்டு, ரள்ளிது வெள்ளி தீய பற்மா தென்று கூறே.

5. அரிதாரந் தன்னைப் பசி ஆனதோர் புடமதிட்டால், புரிதான பற்பமாகும் போற்றிடு மிதின் தன் சாய்கை, மரிதான பிற மேகங்கள் வந்த தோர் சலங்கள் மற்றும், எரி மேகம் நீர் வத்தல் ஏகு மென்றுரைத்தார் நல்லோர்.

<u>காந்த செந்தூரம் அப்பிரக பற்பம்</u>:-

6. வக்கு மோர் காந்தமத்தனை மணத்தக்காளிச் சாறும், பெருகிய துளசிச் சாறும், பேய்த் தகரைச் சாறிட்டு, மருவு கயாந்தகரைச் சாறு மருவவே யிட்டரைத்து, உருக இருவதாம் புடத்தில் உத்த காந்த செந்தூர மென்றே.

7. அப்பிரகந் தன்னைக் கொண்டு வந்து அரகடி எலுமிச்சாறு, ஒப்பிறகையாஞ் சாறு ஒத்த தோர யிரரைத்து புடம் புத்தியிட்டுள்ளே.

8. நாகமைந்தற்ற நாகம் நன்றாகச் சட்டியிலிட்டு, அகமா யிருக விட்டு அதிலே பொட்டிலுப் விட்டு, வேகவே துளாவிக் காட்டறம் மேல் கல்லு உப்புக் கூட்டிச், சாகவே வறுத்திட்டா தாம் நாக பற்ப மென்றே.

<u>வச்சிர செந்தூரம்</u>:-

9. முத்துடன் பவழம் வெள்ளி மோரு மோர் கறடு கல்கள்
பெற்றிடு கரைப் போக்கான பெற சிகப் பொடியள் தானும்
முத்துடன் லோகம் பொன்று மின்தரைத் தெலுமிச்சாற்றில்
அற்ற நூறுக்குந் தரனே அது புடம் தப்பரல்.

10. செருப்படை துளசிச் சாற்றில் சேற்றிடும் புடம் எட்டு
வருத்தவே கோரவைச் சாற்றில் வந்திடும் புட மெட்டாகும்
குரு சொன்ன உபதேசத்தில் கொண்ட வச்சிர செந்தூரம்
இரு சொன்னத்தை தகடு தட்டிச் சொல்லும் சுமாசிகத்தை.

11. அன்னது அரைத்துப் பசி ஐயஞ்ச புடமதிட்டால்
தன்னது ஈருப மாறித் தந்திடுங் கைப் பென்றுதே
இன்னதா முருக்கஞ் சாற்றில் இடு புட மியன்று பாரே
வந்த தோர் க்ஷயரோகம் போம் வாத சேத்துமங்கள் போகும்.

12. இந்த தாம் உடல்கள் மெற்றும் என்றுமா பாதகம் போம்
முந்தவே வசிய முண்டாம் மொழியாது காயந்தானும்
சொந்தமாஞ் சொர்னமான செந்தூரத்தியல்பு தானே.

<u>ஈசுபர செந்தூரம்</u>:-

13. சாதிலிங்கங்கள் எட்டத் தக்கது ஊதம் சுட்டாம்

பாதியா வியங்கள் பருகு கெந்தகங்கள் எட்டாம்
நீதி சேர் அரிதாரங்கள் நேரது எட்டதாகும்
வேதிடும் படிக்காரங்கள் வென் பொட்டிலுப்புக் கூட்டே.

14. குப்பி மண் சீலை செய்து கொண்டதை அரைத்துக் கொண்டு
இப்பதில் குப்பியுள்ளே யியல் மருந்துள்ளே விட்டுத்
தப்பிலா வாயு மூடித்தான் மூன்றுஞ் சமமதாக
ஒப்பிலா சுரத்தில் உயர்ந்த செந்தூ ர மென்றே.

ரச_செந்தூ_ரம் :-_

15. சூதம் பத்துக் கெந்தகமுந் தடரு மெட்டு அரிதாரம்
சூதம் ஒன்று நவச்சாரம் மதுவு மொன்று சாதிலிங்கம்
யீதொன்றில்லச் சரி கூட்டி யினிதாம் நவச்சாரம் படிக்காரம்
பூதாமுடைய அரைத்திட்டுப் பொட்டிர வளையில் குப்பியிலே.

16. குப்பியிலிட்டு மண்டி கொள்ளுஞ் சட்டி மணலிட்டுத் தப்பில்லாமல்
மேல் மூடித் தருவாய் சாமம் மூன்றுக தி
திப்பிதாக ஆற விட்டு ஒருங் குப்பி உடைத்திட்டால்
இப்போரசமாஞ் செந்தூ ரம் என்றே சொன்னே மிதாமே.

17. இன்னு சுரம் போகுஞ் சன்னி முதல் தோஷம் போகும், சொல்லரிய நீடில்
வாதந் தொந்த ரோகம் போகும் அரமாக்கும் அணைத்துள்ள வியாதி யெல்லாம்
அங்குள்ள அஸ்தி சுரமனைத்தும் போகும். குறவாத சயித்தியங்கள் அற்றுப் போ
கும் கண்டபதி எல்லார்க்குங் கருச் சொன்னேம் தரமரதே இந்த வொரு
ரச செந்தூ ர தாரமதுவே இப்போது சாற்றம் வாறே.

பூரன_சந்திரோ_தையம் :-

18. சொன்னமதைத் தகடு தட்டி ~~இரு~~ ரூக் கொண்டு பின்பு
சொல்லுமது கெந்தகமுஞ் சாதிலிங்கம் இன்னுவே சூதமுடன் அரிதாரங்கள் ஏற்ற
தொரு மனோசிலே யிட்டி யலரய்க் கூட்டி தன்னது வாய்த் தகடு மருந்தெல்லாங்
கூட்டி தாமரைப் பீர் அளசி யிஞ்சிச் சாறு விட்டு முன்னமே வளையலது குப்பியிட்டு
மூடி மண் சீலையள் செய்து எரித்திடீரே.

19. சந்தமதாய்ச் சாம மூன்றெரித்துத் தாறும் தனிய விட்டு எடுத்துக் குப்பி தாவுடைத்து
அந்த வொரு மருந்தெடுத்துக் கொண்டு தாவும் அஉஊடையங்ள வதமுடன் கனிய
ரெங்கம் நொந்து விடும் விட்டரி யொடுங்க சுகும் நேர்முடனி தனிடைய நேர
தாகும் வந்த வொரு பூர சந்திர யோதையங்கள் வருமாறு இப்பரிசு வைத்திட்டாரே.

20. தேவாமுர்த ரசம் :-

சாதிலிங்கம் கெந்தகமும் தக்த சூதம் மனோசிலையும் விதைபி இருபியுடன் வேண்டும்
படியே அரிதாரம் பேதியா வெங்காரம் பெரிய காரம் திரிகடுகு, மோதி
அரைத்திஞ்சி சாறுண்ட மோக்குந் தேவா முர்த ரசம்.

அமுர்த_ரச விரேசனக்_குளிகை :-

21. சாதிலிங்க ரசமுடனே தக்க கெந்தக மிகடனே
பேதியான நேர்வாளம் பேசுங் கடுகுரோகணியும்
மேதி பாகலிலைச் சாறதில் வேண்டும் படியே அரைத்துண்டை
வாதிவாதியாகும் அமுர்த ரசம் வந்த விரோசனம் வரும் ரசமே.

சூ யுத்துக்கு அவித்தம் :-

22. வில்வப் பத்திரி வேர், சித்தா முட்டி வேர், பேருமுட்டி வேர், கீழா வேர்,
சங்கம் வேர், அளசி வேர், பாதிரி வேர், காட்டா மணக்கு மூக்கா வேளை,
தூதுவளை முடக் கொத்தான், சிறகாஞ் சொறி, கோரைக் கிழங்கு, களாருமாய்
ஆதண்டை, நொச்சில் கரு நொச்சில் விளாம் வேர், வெட்டி வேர் இது கூட்டிக்

கசாயம் வைத்து கசாயம் இறுத்துக் கொண்டு அந்தக் கசாயத்துடனே ஒரு சீக்கு நல்ல வெல்லம் போட்டு கசாயம் இறுத்துக் கொண்டு அதுடனே கடைத் திரவியம், திப்பிலி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, தன்னிக்காய், சிறுகாஞ் நாகலிப் ப, முந்திரிப் பழம், பேரீச்சம் பழம்; ஏலரிசி இதுகளெல்லாம் இடித்து வஸ்திர காயம் பண்ணி முன் கசாயத்துடனே சொர்ன பற்பம் அரிதார பற்பம் பூரணச் சந்திரோதையம், கூட்டிக் கொள்ள சத்தி லிங்க மல இரைப்பு இருமல் க்ஷயரோகம் இது முதலாகிய் வாத பித்த சேத்துமத்துடனே கூடிய இருமல் எல்லா ரோகமுங் குணமா மென்றவாறு இது வைத்திய நிகண்டுப் படிக்கு உணர்த்தியது.

பாண்டு_காமாலை_வீக்கத்துக் சிந்தாதி லேகியம்:-

பாண்டுவஞ் சோகை மாலை பிசைய பாண்டு வங்கள், நீண்ட தோர் எட்டாதான நேரா வியாதிக் கெல்லாம் , வேண்டு சிந்தாதி லேகியம் புளியிலை பெருங் குடை மத்திரம் பானையிலடைத்து நூறு பலம் இரும்பு நூறு பலம் இருப்பு நாமப் பூச்சியும் விட்டு வேக விடவும்.

வெட்டு_மருந்து_வகை:

சங்கம் வேர் துளசி, பாவட்டை, முக்காவேலை, தூதுவலை, ஆதண்டை முள்ளி, கொ(வேலி, நாயுருவி, ஆதண்டை, கீழாநெல்லி, கமுகுமூாய் காட்டு முருங்கை காட்டு மல்லிகை இதுகள் கூட்டி அந்தக் கசாயத்துடனே போட்டு கசாயம் இறுத்துக் கொண்டு அத்தடனே உப்பிலிச் சாறு குறுணி விட்டு கைய்யாந்தகரைச் சாறு, குணி கூட்டி எல்லாக் கசாயமெல்லாம் இறுத்துக் கொண்டு செல்லா போட்டுக் காய்ச்சி இறுத்துக் கொள்ளவும். அதிலே எலுமிச்சம் பழம் சாறு நாழி தேன் நாழி இது கூட்டிஇதில் கற்கடாம், திப்பிலி, சுக்கு, மிளகு கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, காந்தம், அரப்பொடி இடித்துக் கரைத்து முந்தின கசாயத்தில் விட்டுத் துழாவி மேலும் எலுமிச்சம் பழம் சாறு விட்டு வேகமாகக் கிளறி இறக்கிக் கொண்டு அத்துடனே லோக செந்தூரங் கூட்டிக் கொள்ள வாறக் காமாலை ஊது காமாலை, அழற் காமாலை, வீங்கு காமாலை, அங்கு காமாலை, மஞ்சள் காமாலை, பாண்டுவம் முதலாகியதெல்லாம் குணம். இது தன்மேந்திரி பகவான் சொற்படியாக ஆயுரு வேதத்தின் படி உணர்த்தியது.

(வேறு)

சுத்தி பெத்திடு கெந்தகம் பலமர்முடன் சோற் திரிகடு திரிபாலை சுக வில்வங்கப் பட்டை பத்திரி விழால் கொடுவேலி வேர்த் தேர்ல் சித்த முர்வாய் விளங்கு சனத்தின் விரை செங்கொட்டை யுள் பருப்பு சேர் தனித் தனி பலம் ஒன்றெடுத்தே யிடி சிலை மேல் வடி கொள்ளு நாள் நித்தம் பிருகாசிடை தேன் வெள்ளை சர்க்கரை பழத்த மதிகழக் குழைத்து போதல்லு மண்டம் நிகழ்லை கடுகுப்பு மன சத்துக்காய் பெரும் புசவிக்காய் சந்ததம் அமுர்த லேகம் தப்பாது செய்வதற்கு முந்தவே வாம தேவன் மொழிந்திடும் உடல் நால் தன்னிற அத்தமாம் அமுர்த லேகம் யாம்தை யுரைக்கும் வாறு.

கெந்தக ரசாயனம், அமுர்த_லேகியம்:-

இஞ்சி ஒரு தூக்கு, மேல் பிண்ணி வாத்தி போட்ட அரைத்து கற்கடாம், திப்பிலி சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, திப்பிலி மூலம், லவங்கப் பட்டை, லவங்கப் பத்திரி, சாதிக்காய், தானிக்காய் இது இடித்து வஸ்திர காயம் பண்ணி இஞ்சியுடன் கூட்டி சர்க்கரை தேன் கலந்து ஒரு முண்டு சட்டியிலிட்டு பாவில் நெய் வார்த்து வறுத்துப் பதமான வாறே எடுத்து வெகு கடிப் பிரமாணம் கொள்ள ருத்திர வாய்வு, அஸ்தி சுரம், இருமல், ஈளை, சுவாசம் முதலாகியவை குணமாம் என்றது இது தேவப் பிரமாணம் .

திப்பிலி_ரசாயனம்:-

புளி, காற்பு பிணவி தவிற் தோலின நெய் பால் வெண்ணீருடன் அகண்டு. சாற்றுப் பாடா திருக்கிறது பாட திருக்கக் சயச் காசம் நிறகாமாலை, மேக விரணி,

கல கிரந்திகள் பல குட்ட குன்மங் பிணிகள், நீரடைத்தல், கிரிச்சிரம் எழ்றெனப்பல வாதம் நாற்பது பித்தம் இருபது சேத்துமம் முடல் விட்டேகு யெழிலாரு சேடம மதயுயம் போல் வேரம மிரி நிலவேகுழ மொழ மாகூ விறங் போல நலவியாியம விளைந்திடு மச்ச மிகுலிங்க வங்வா மன்றூறு மின்வு ராகிலும் பலகலா முயர் கெசாத முடிலாம மாந்தி கலகம் ஒப்பிலி மாதே ஒருக் சுவாசம் முத்தப் பிலா யீளை முதல் தானிருமல் இப்போத திப்பியான ரசா பனங்கள் என்றுரைத்தார்க்குப் பல மாதர்கள் நீ கொள் என்றது:

திப்பிலி பலம்.ய, மிளகு பலம்.ரு, சுக்கு பலம்.ரு, கருஞ்சீரகம் நல்ல சீரகம், ஓமம், அரத்தை, தளிச்சி பத்திரி, லவங்கப் பட்டை, கடுக்காய், தானிக்காய், கொடுவேலி, கிராம்பு, சாதிக்காய், ஏலரிசி இது கூட்டி இடித்துச் சூரணம் பண்ணி சர்க்கரை தேன் கூட்டிப் பிசைந்து வெரு கடிப் பிரமாணம் கொள்ளவும் சுவாச, இரைப்பு, ஈளை வாத பித்தம், சேத்துமத்தில் பிறந்த ரோக முதலாகியது குணமாம். பின்னும் அத்தி சுரம், ருத்திர வாதம், ருத்திரவக சன்னி முதலாகியது குணமாம்.

<u>கெந்தக_சாயனம்</u>:-

கெந்தக மோராறு பலஞ் சுத்தி செய்து சீர் கடுக்காய் தான்றிக்காய் ருத்தி வித்து அந்த முன் கடில நெல்லி மிளகு மான் கொடு வேலி பலஞ் சொராங் கொட்டை விந்தை பரிமல லவங்கம், லவங்கப் பட்டை, மேலவங்கப் பத்திரியுந் திப்பிலியுங் கூட இந்த மருந்தொவ் வொன்று சமனதாக இடித்து வஸ்திர காயமா யியம்புவீரே.

<u>காவாத சன்னிக்கு கண்டங்_காவி லேகியம்</u>:-

ஆயிசு அதிகமாகும் அமா திவ்விய ரேகம் பொன்னும்
பாயுமே குட்டம் பத்தும் எட்டுடன் அஷ்ட குன்மம்
காயுமே சுரங்கள் மேக கிரணி மந்தாக்கினி வாய்வும்
பாயுமே ரோகம் விட்டுப் பாவும் வீரிய முண்டாம்.

<u>வெண்பா</u>:-

உத்தபடி இருமல் உள்ளத்தில் வெக்கை முதல்
மெத்த வரும் பொருமல் மேலிரைப்பும்
அத்து விடு மயிலை முதல் காச மெல்லா மறுங் காணு காண
கண்ட லேகியத்தின் கண் என்றது.

ஆத்து முள்ளி வேர் பலம், நல்ல முள்ளி பலம்.ருய, வில்வப் பத்திரி வேர் பலம் ஒல்கிபலம்.ரு,ய, சித்தாமுட்டி, பேராமுட்டி, கீளா வேர், சங்கஞ்சம், சா தவளை வேர், பாதிரி வேர், பாவட்டை வேர், கொடுவேலி வேர், மிளகரணை வேர், ஆதன்டை வேர், உத்தாமணி வேர், புலிதடக்கி வேர், சிறுகாஞ்சொரி, கர்வாளை வேர், விழல் வேர், கோரைக் கிழங்கு, கஞருழாய், மாவிலிங்கம் வேர் இவைகள் கூட்டி கசாயம் வைத்து கசாயம் இறுத்து கொண்டு இதில் கற்கடக சிங்கி, திப்பிலி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், திப்பிலி மூலம், அரத்தை, லவங்கப் பட்டை, லவங்கப் பத்திரி, கடுக்காய், தானிக்காய் கூட்டி இடித்து வஸ்திர காயம் பண்ணிக் குழம்பில் தூவி சர்க்கரை தேன் விட்டு நார்த்தம் பழச் சாறு, கொம்மட்டி, மாதுளம் பழச் சாறு இவைகள் விட்டு அளாவி மெழுகு பதத்தில் வடித்து இறக்கி வெரு கடி பிரமாணம் கொள்ளச் சத்தி விக்கல், ஈளை இரைப்பு உப்பிசம் குணமாம்.

<u>பூதக்_காய் தயிலம்_பண்ணும்படி</u>:-

அற்புத வாதம் போகும் அனலறு பித்தம் போகும் மற்றுள பிணிசங்கள் வருக்கு மோர் ஆறும் போகும் சேற்று நீர்ப் பிணிசங்கள் சீவிறு மாத்த கெண்டல் இற்றது போகும் பூதிக்காய்த் தயில மென்று.

என்றது:- ஆயில் பட்டை பலம்.ள, சேவகனார் பூண்டு பலம்.எ, குத்துக் கலச்சாமுட்டி பலம்.ள, உத்தாமணி பாவட்டை சங்கம் வேர், துளசி வேர், கீழா வேர், ஆதண்டை, மிளகரணை, நொச்சில், கருநொச்சில், முக்காவேளை, அறுகளை, நல்ல காவேளை, காட்டு மல்லிகை, காட்டுப் பாகல் கிழங்கு, தாமரை வளையம், தண்ணி முட்டான் அவிரி வேர், நாய்த் துளசி இது கூட்டி கசாயம் வைக்கவும். வெள்ளாட்டுப் பால் பசுவின் பால் இது ஊணிப் பதக்கு கூட்டி கசாயம் வைத்து கசாயம் இறுத்துக் கொண்டு இதில் சாறு சங்குயிலை, கையாந்தகரை, துளசி, செருப்புடை வெள்ளெச்சி, கருநொச்சில், ஆதொண்டை யிலை, உத்தா மணியிலை, செம்பை யிலை இதுகள் கூட்டி வகைக்கு சாறு பதக்குச் சாறு வாத்துக்குறுகின பிறகு கடைத் திரவியம், திப்பிலி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, லவங்கப் பட்டை, லவங்கப் பத்திரி, கிராம்பு, சாதிக்காய், கடுக்காய், தானிக்காய், நல்ல சந்தனம் இது கூட்டி இடித்துக் கசாயத்திலிட்டு எண்ணை வார்த்து மெழுகு பதம் அல்லாமல் தயில மிறக்கி இறுத்துக் கொண்டு நக்கவும். பூசி நசியம் பண்ண தலையில் கட்ட இப்படிச் செய்தால் மறவியாதி, கன்ன வாதம், நேத்திர ஷிவாதம், கண்ணுறுத வாதம், நிலபல வாதம், முயன்ற பல வாதம், அற்புத வாதம், அனறு பித்தம் செப்பிய பீனிசம் தீர்ந்திடும் நிறைந்த பீனிசம், நிரப்பீனிசம், பக்கு பினிசம், வறள்ப் பீனிசம் இதுகளெல்லாந் தீரும். தெய்வப் பிரதானம் குங்குமப்பூக் கூட்டவும்.

<u>விஷமுட்டித் தயிலம்</u>:- 24.5.63.

வாதம் எண்பத்து நாலும் வத்திடும் வியாதி போகும்
ஏதமாங் கால் முடங்கல் எறிய ரச பாதம்
தீதமாக் குடைச்சல் பக்கம் செறி வாதம் மகா வாதங்கள்
வேதமே விதித்தான் நாதன் விஷமுட்டித் தயிலமாமே.

என்றது:-

எட்டிப் பழக் குழம்பு, கலம், மாவிலிங்கம் வேர், சங்கம் வேர், எருக்கம் வேர், கீழாவேர், மிளகு கரணை வேர், செங்கத்தாரி வேர், முக்கதாரி வேர், பாவட்டை வேர், அளிஞ்சி வேர், புலி தடக்கன் வேர், முக்கா வேளை வேர், காட்டு மல்லிகை வேர், நாயுருவி வேர், உத்தாமணி வேர், தொடுவேலி வேர், ஆதண்டை வேர், களருமாய் வேர், சிவனார் வேம்பு, கித்துக் காச்சம், மட்டி குளல்ஆதண்ட வேப்பம் பட்டை, முருங் கைப் பட்டை, காட்டு முருங்கை, வெப்பாலை, தாரிஞ்சில் வேர், இது கூட்டி கசாயம் வைத்து முந்தின குப்பிலே யிறுத்துக் கொண்டு கற்காட சிங்கி, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், அரத்தை, கடுக்காய், தான்றிக்காய், இதுகள் வகைக்கு பலம் டு கூட்டிக் கொண்டு குழம்பில் விடவும். வெள்ளைப் பண்டு ஒரு ஜா.க்கு உரித்து இடித்து கலந்து எருக்கு பால் நான்நாழிகள், கள்ளிப் பால், நாழி, இலைக் கள்ளிப் பால், நாழி, சதிரக் கள்ளிப் பால் நாழி, வெள்ளாட்டுப பால், குறுணி பசுவின் பால் குறுணி இதுவுங் குழம்பில் கலந்து எருக்கிலைச் சாறு, உத்தாமணிச் சாறு, செம்பைச் சாறு, நொச் சில்ச் சாறு, கரு நொச்சில்ச் சாறு, செருப்படைச் சாறு, துளசிச் சாறு, கோவியவரை சாறு, கைய்யாந்தகரைச் சாறு, சங்குயிலைச் சாறு, நாய்த் துளசிச் சாறு இதுகள்வகைக்கு சாறு வார்த்து ஐந்தெண்ணையும் வார்த்து கொதியிட்டு மெழுகு பதமான வாறே இறுத்துக் கொண்டு விஜயக பாத்திரம் பூசை பண்ணி புடம் வைத்து மேஷுக்குப் பசித் தழை வென்னீர் விடவும். பஷ்ஷ காமுகம், கை முடங்கல், கால் முடங்கல், சந்து வாதம், கண்டத்துக்கு கீழ்ப் பட்ட பிடரி வாதம், பின்னிசிவு, முன்னிசிவு, சயித்திய வாதம், தாம மாற்கா வாதம், குக்கு வாதம், காற் பாத வாதம், குதி வாதம், திமிர் வாதம் இப்படி எண்ணப் பட்ட வாதம்.இயச-ம் குணமாம். இது ஆயுரு வேதத்தின் படியே தன் மந்திரி பகவான் உணர்த்தியது.

<u>புஞ்சாறுகத் தயிலம்</u>:- <u>வெண்பா</u>:-

நெஞ்சடைய பல் கிட்டு நேராம் அசதியறும்
நஞ்சமுற்றங் கொண்டது போலாகுஞ் சன்னி

மிஞ்சி வரும் அசதி சயித்தியமாம் அடிப்பெரிய நோய் போக்கும்
பசக பஞ்சாற்கத் தயிலம் பார்.

<u>என்றது</u>:-

எருக்கம் வேர் பலம்.எ, மாவிலிங்கம் வேர் பலம்.எ, களருமா வேர் பலம்.எ, கொடுவேலி வேர் பலம்.ய, உத்தாமணி வேர் பலம்.உய, முக்காவே ளை ஆடுவே ளை, செங்கத்தாரி, குத்துக் கரசம் மட்டி இது கசாயம் வைத்து கசாயம் இறுத்துக் கொண்டு அதில் கற்கடக சிங்கி, திப்பிலி, மிளகு, சுக்கு, கருஞ்சீரகத், அரத்தை, அயில் பட்டை, வெள்ளைப் பூண்டு பலம்.ய, கூட்டி இதுக்கு அநுசெண்ணெ கூட்டி என்னை முந்தின கசாயத்தில் விட்டு உத்தாமணிச் சாறு எருக்கிலைச் சாறு நொச்சில் சாறு தழுதாழைச் சாறு, நொச்சில் சாறு, செருப்படைச் சாறு, இது கூட்டி மெழுகு பதத்தில் வடித்து நக்கவும். பூசவும் பன்னிசல் அசதி சயித்தியம் பல்லடைப்பு தாளடைப்பு இது வெல்லாங் குணமாம். இது தேவாமுர்தம் என்ற பேராம்.

<u>அரக்கு தயிலம்</u>:-

பழுவெழப்புணர்த்தி வந்த பத்திடுஞ் சுரத்துக் கெல்லாம்
அழகு சேருலகத்தோர் கேள் அருமோ தயிலஞ் சொல்வோ
உழை தரு மாதர்க்குத் தன்னியில் உகுந்த தோர் தயிலந் தன்னை
தழையவே வுரைபோ மிந்த தருலக்கு தயிலமாமே.

அமுக்குறட்ட பலம்.ய, வேர் மட்டு பலம்.ய, விலாமிச்சம் வேர் கோரைக் கிழங்கு, நல்ல சந்தனம், தாமரை வளையும் வேப்பம் பட்டை, நெய்ச் சட்டி வேர், தண்ணீர் முட்டான் கிழங்கு இது கூட்டி கசாயம் வைத்துக் கொண்டு இறுத்துக் கொண்டு சுக்கு, நல்ல சீரகம், அரத்தை அயில் பட்டை, வெள்ளைப் பூண்டு பலம்.ய, கூட்டி அஞ்சி என்னை கட்டி முந்தின கசாயத்தில் விட்டு உத்தா மணிச் சாறு எருக்கிலைச் சாறு நொச்சில் சாறு, தழுதாழைச் சாறு, கரு நொச்சில் சாறு, செருப்படைச் சாறு இது கூட்டி மெழுகு பதத்தில் வடித்து நக்கவும். அசதி, சயித்தியம், பல்லடைப்பு இது வெல்லாம் குணமாம்.

<u>தேவாமுர்தம் என்னும் அரக்குத் தயிலம்</u>:-

அமுக்குறட்ட பலம்.ய, வேர் மட்டு பலம்.ய விலாமிச்சம் வேர், கோரைக் கிழங்கு, நல்ல சந்தனம், தாமரை வளையம், நெச்சட்டி வேர், தண்ணீர் முட் டான் கிழங்கு இது கூட்டிக் கசாயம் வைத்துக் கொண்டு இறுத்துக் கொண்டு சுக்கு ஞல சீரம், அரத்தை, லவங்கப் பட்டை, அதிமதுரம், செங்கழுநீர்க் கோஷ்டம், கிராம்பு, சாதிக்காய், கூட்டி அ---பலம்.உய, அரிதாரம் பலம்.ம அரைத்து என்னையில் கலந்து முந்தின கசாயத்தில் விட்டு பால் நாழி விட்டு ஆக்கி மெழுகு பதத்தில் வடித்து தலைக்கிட்டு மேழுக்கும் பூச அஸ்தி சுரம் பழ வெதுப்பு முதலாகிய தெல்லாம் போம். இது தெய்வப் பிரமாணம்.

<u>சயித்தியம் அசதி வாதம் சன்னிக்கு நாருயணத் தயிலம்</u>:-

ஊர்த யிசயித்தியங்கள் அந்தர சன்னி வாய்வு
பேறன் ருத்திர சன்னி பெருங் குள தொந்த மான்
மாறத பல்லடை ருத்திர சன்னி பெருங் குளதொந்த மான்
மாறத பல்லடைப்பன் மற்றுளதெல்லாந் தீரும்.

<u>நாராயணத் தயிலமான நன்மையாம் இதன் தன் பேரே</u>:-

துளசி பலம்.எ, நாய் துளசி பலம்.எ, சங்கம் வேர் பலம்.எ, எருக்கம் வேர் பலம்.எ, விளாவேர் பலம்.எ, கொடுவேலி, அவரி வேர் அிஞ்சில் பாவட்டை இது கூட்டி கசாயம் வைத்துக் கொண்டு சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம்,

ஓமம், அரக்கு இது கூட்டி இடித்து பால் வார்த்து அரைத்து குழம்பில் விட்டு ஊசிச் சாறு சங்கிலை, கய்யாந்தகரை, வட்ட யிலை, நொச்சில், செம்பை யிலை, எருக்கிலை, மாவிலிங்கிலை, செருப்படை, தழுதாழை, கோழியவரை இந்தச் சாறு வகைக்கு நாழி சாறு விட்டு கூட்டி அஞ்சென்ணெயும் விட்டு அதில் ஒரு ஏர்க்கு வெள்ளைப் பண்டு உரித்து கசயத்தில் விட்டு தயிலம் மெழுகு பதத்தில் வடித்துக் கொண்டு நக்கவும் பச நசியம்.

சன்னி சயித்திய வாதம். பித்த சேத்தமத்திற் கூடின சன்னி சயித்திய முதலாகிய வலி சயித்தியம் எரி சயித்தியம் மாறு மென்றவாறு.

நீர்க்_கட்டுக்கு_சந்தி_மேகத் தயிலம்:-

வந்திடும் நீர்க் கட்டுக்கு வருகலங் களடைப்பதுக்கும்
தந்திடும் நீர்க்குத் தக்க தன பெரிப்பதற்கும்
விந்தமாய் நடு நரம்பில் மித அவரங்கள் அய்க்குஞ் சாதத
சந்தி ரெத்த நதயி மதார் தமக்கே.

என்றது:- சித்தா மணக்கம் வேர், சாறடை வேர், கஞ்சாங் கோரை, முருங்கைப் பட்டை எருக்கம் வேர், நீர்வஞ்வை இது கூட்டிக் கசாயம் வைத்து இறுத்துக் கொண்டு அதில் சாறு நொச்சில் சாறு.4, பிரமிச் சாறு.4, சாறபைச் சாறு.4, கஞ்சாங் கோரை.4 சிவதை வேர் பலம்.உய, இது இடித்து சாறுடன் கலந்து கடுக்காய் பலம்.ரு, கடுகு ரோகணி பலம்.உ, இது கூட்டி அரைத்து கரைத்து வெள்ளைப் பூண்டு பலம்.ரு, ஈர வெங்காயம் பலம்.ரு, கூட்டி முந்தின மருந்துடன் கலந்து இதில் கற்காட்சிங்கி, சுக்கு, திப்பிலி மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, பறங்கிப் பட்டை இதுகள் கெந்தகம் பலம்.க, அரிதாரம் பலம்.ரு, நீரடிமுத்த அரைத்துக் கரைத்து விட்டு விளக்கெண்ணெய் குறுணி விட்டு மெழுகு பதமான வாறே இறுத்துக் கொண்டு நக்கவும் வயிறு கழியும். அந்திகாலம் வங்க பற்பம் வங்க செந்தூரம் கூட்டவும் நீர்க் கட்டுக் கல்லடைப்பன் தன்டுப் பிளவை மேகரணம், சீப் பிரமேகம், ரத்தப் பிரமேகம், தன பெரிப்பன் சிலத்து நீரிறங்கல் இது வெல்லாம் தீரும்.

எலும்புருக்கிக்குச்_சந்திர மேகத்_தயிலம்:-

பெற்றிடுங் கீழ் வயத்தில் பெருத்துடன் ரனமுமச்சை
குற்றிடு வயிறு ஊந்து கொடிய தோர் எலும்பில்
பற்றியே சீயும் பாயும் மோரு போல் ரத்தங் காணும்
எற்றிடும் எலும்புருக்கிக் கியன்ற சந்திரோதய மேகத் தயிலமாமே.

என்றது:

அத்திப் பட்டை, நாவல் பட்டை, நருவேலிப் பட்டை, ஒதியம் பட்டை, வேப்பிலை இது கூட்டி கசாயம் வைத்து இதில் அதிவிடையம் சுக்கு, சீரகம், அபினி கூட்டி அரைத்து லேகமாக்கிக் கொள்ளவும்.

கால்,_கை சந்து வாதத்துக்கு பிரமுதி தயிலம்:-

வருகு மோர் கட்டு வாதம் வந்துமே முடங்கு வாதம்
பொருகுமோர் கடுப்பு வாதம் பெருத்திடுஞ் சந்து வீக்கம்
உருத்திடும் உடம்பு நோதல் உண்டான படிக்கதெல்லாம்
பிரமுகர் தயிலமென்று பெருந்திற உரைத்திட்டாரே.

பிரப்பங் கிழங்கு, செங்கத்தாரி, முக்கத்தாரி, வேப்பம் பட்டை, சங்கம் வேர், ஆதண்டை, நாய் துளசி வேர் இது கூட்டி கசாயம் வைத்து இறுத்து அதிலே நல்லெண்ணெ, வேப்பெண்ணெ, புங்கெண்ணெ இது கூட்டி சுக்கு, திப்பிலி, மிளகு, பறங்கிப் பட்டை, கூட்டி வெள்ளைப் பூண்டு, பலம் அரைத்து கலந்து மெழுகு பதத்தில் வடித்துக் கொண்டு தினம் அந்தி வெடிஞ்சி உள்ளுக்கு கொள்ளவும்.

தாளிச்ச சூரணம்:-

வர்தப் பிடிப்பு, சந்து கட்டு, கடுப்பு குரை வாதம் விட்டுப் போகும். தாளிச்ச பத்திரி, திப்பிலி, சுக்கு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை திப்பிலி மூலம், லவங்கப் பத்திரி, கடுக்காய், தானிக்காய், ஏலம், சிறு நாவல்ப்பூ, கிராம்பு, சாதிக்காய், பேரீச்சம் பழம், முந்திரிப் பழம் இது கூட்டி இடித்து சூரணம் பண்ணி சர்க்கரை தேன், கொம்மட்டி மாதளம் பழச் சாறு விட்டு பிசைந்து கொண்டு அத்துடனே லோக செந்தூரம் கலந்து கொள்ளவும். இருமல், வறட்சி, சுவாச காசம் குணமாம்.

வாய்வுக்கு பஞ்சாறக் சூரணம்:-

திப்பிலி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, திப்பிலி மூலம், கொடுவேலி, கடுக்காய், தானிக்காய், பொட்டிலுப்பு, கல்லுப்பு, இந்துப்பு, வளையலுப்பு இதுகள் கூட்டி இடித்துச் சூரணம் பண்ணி களுப்பாப் பட்டை, பெருங்காயமும் சூரணம் பண்ணி விறகடி பிரமாணம் கொள்ளவும். வாய்வு இரைச்சல், முந்தாக்கினி, பக்கருஉளி நோவு மேம்பட்ட வாயுவுகள் எல்லாங் குணமாம்.

பஞ்ச குன்மத்துக்குச் சூரணம்:-

சிவதை வேர், பாலில் சுத்தி பண்ணி பலம்.௧, சுக்கு, திப்பிலி, மிளகு கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, திப்பிலி மூலம், கடுக்காய், தானிக்காய், அஞ்சுப்பு இது கூட்டி இடித்துச் சூரணம் பண்ணி வெரு கடிப் பிரமாணம் கொள்ளவும். இசிவு பக்க யிசிவு, சூலை எரிவு சூலை, எரிவு இதுகள் குணமாம். இதுக்கு அந்திக் காலத்தில் சுக்கு கஷாயம் கொள்ளவும்.

உஷ்ண வாய்வுக்கு கொட்ட சூரணம்:-

திப்பிலி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை, திப்பிலி மூலம், கொடுவேலி, வட்டத் திருப்பி இதுகள் எல்லாம் வறுட்டு இடித்து சூரணம் பண்ணி ஒரு விராகனிடை அபினியும் அரைத்து சூரணத்துடன் கலந்து நன்றாகப பிசைந்து இரண்டு ... வெரு கடி பிரமாணம் கொள்ளவும். உஷ்ண வாய்வு, கிறணி, வாதம், கிறணி உள் பட்ட வாய்வு, உப்பிசம், பக்க யிசிவு எல்லாம் குணம்.

மார்தர் மாலை பயிற்றிய பாண்டுவம் சோகை முதலானதுக்கு அவிஷதம்:-

அருப்பொடி பலம்.௧, காந்தம் பலம்.௧, பழங் கிட்டம் பலம்.௧, இதுகள் கய்யாந்தகரைச் சாறு வார்த்து இரண்டு நாள் அரைத்து பிறகு சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், நல்ல சீரகம், ஓமம், அரத்தை இடித்து சூரணம் கையாந்தகரை சாறு குறுணி கலந்து அரைத்துச் சூரிய புடம் எலுமிச்சம் பழம் சா வார்த்து அரைத்து கலந்து தினம் வெரு கடிப் பிரமாணம் கொள்ள சோகை முதலானது, பாண்டுவம், காமாலை, ஊது காமாலை, அழற் காமாலை எல்லாங் குணமாம்

ஒட்டியப் புண், ஊமத்தை பறங்கிப் புண் முதலாகிய அதுக்கு அவிஷதம்:-

பறங்கிப் பட்டை பலம்.௧, சுக்கு, திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம் நல்ல சீரகம் இது கூட்டி இடித்துச் சூரணம் பண்ணி உரலில் இட்டு வெத்திலை போட்டு இடிக்கவும். பின்பு ரசம் சுத்தி பண்ணினது இரண்டு விராகனிடை விட்டு ஒரு சாமம் இடிக்கவும். குப்பமேனிச் சாறு, ...சிச் சாறு விட்டு இடித்து உருண்டையாக்கிக் கொள்ளவும். ஒன்பது வகைப் புண்ணும், செவ்வட்டை சேயன் கடியும் தீரும்.

சூலைக் கட்டுக்கு மருந்து:-

சாதிலிங்கம், ரசம், கெந்தகம் இது கூட்டி பறங்கிப் பட்டை பலம்

சுக்கு பலம்.உ, இது உரலில் விட்டு நூறு வெற்றிலை போட்டு ஒரு சாமம் இடித்து கொடுக்கவும். உப்பு, புளிப்பு, கசப்புத் தவிர்க்கவும். மூலக் கட்டு, கால் முடங்கல் கை முடங்கல் வே---ப பணம் உண்டான தெல்லாம் குணமாம்.

__பெரு வயிறுக்கும் வல்லை நழுவைக்கும் நவலோகத் தயிலம்:-__

பெருந் தும்மட்டிச் சாறு நாழி, பிரமிப் பூண்டுச் சாறு நாழி, சிவதை வேர், சாறு நாழி, குப்பை மேனிச் சாறு நாழி, சாறடைச் சாறு நாழி, நொச்சில்ச் சாறு நாழி, இதுகள் கூட்டி விளக்கெண்ணெய் ஒரு நாழி விட்டு திப்பிலி, சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு இடித்துக் கூட விட்டு ஈர வெங்காயம் இடித்துச் சாறு விட்டு எண்ணெயில் கலந்து கல்லுப்பு, பொட்டிலுப்பு. வளையலுப்பு. இந்தப்பு கூட்டித் தயிலமாக்கிக் கொள்ளவும். மகோதரம், உதர வெப்பு வல்லை நழுவை போம்.

__மூல வாயுவுக்குச் சூர்ணம்:-__

கட்டுக் காரணை, புளியறணை, பிரண்டை, கருணைக் கிழங்கு, காற்க் கொட்டிக் கிழங்கு, நாயுருவி சமூலமும் கூட்டி அத்துடனே சுக்கு, திப்பிலி, மிளகு கூட்டித் தேனில் கொள்ளவும்.

__முளை மூலத்துக்கு மருந்து:-__

கெவுரி மூலைப் பாலிலரைத்து மூளையில் மூன்று நாள் போட்டு நாலா நாள் தயிருஞ் சோறுங் கூட்டவும். உள்ள மூலம், பிறமூலம், ஆணி மூலம் இதுகளுக்கெல்லாம் இப்படிச் செய்யவும். உள்ளுக்கு பிரண்டை வேரும், நாயுருவியும் கூட்டி சுக்கு, மிளகு, சீரகம், ஒவ்வொரு பலம் கூட்டி சூரணம் பண்ணிக் கொடுக்கவும். பசுவின் நெய்யில் கொடுக்கவும். மூல வியாதியெல்லாம் பாறுந்தும்.

__மூலக் கிறுணிக்கு அதிவிடையமா மாத்திரை:-__

அதிவிடையம் பலம்.க, சுக்கு பலம்.க, சீரகம் பலம்.க, அபினி பலம்.ரு, வட்டத் திருப்பி கூட்டி எலுமிச்சம் பழச் சாறு வார்த்தரைத்து பிறகு கஞ்சா இலை கசாயம் கருவேப்பிலை கசாயம் வைத்து அரைத்து தேத்தான் கொட்டை பிரமாணம் உருண்டை பண்ணி பஞ்ச மூலம் கூட்டி கருவேப்பிலை காரை வேர், வெள்ளைப் பூலா வேர், கூட்டி கசாயம் வைத்து அத்துடனே கொடுக்கத் தீரும். ~~பிசினத்துக்கு****~~

__பதினெட்டுக் குட்டங் கடிக்குத் தயிலம்:-__

சிவனார் வேம்பு, எருக்கம் வேர், சதிரக் கள்ளி, கொடிக் கள்ளி, இலைக் கள்ளிப் பட்டையும் விஷமிளா--கருணை வேர், நாய்த் துளசி, அளிஞ்சி வேர், கொடுவேலி வேர், செங்கத்தாரி வேர், முக்கத்தாரி, வேளா வேர், எட்டி கொட்டை இதுகளெல்லாம் நருக்கி உதறிப் பானையில் அடைத்து குழி பறித்து அந்தக் குழியிலே ஒரு பல்லா வைத்து பானையின் மேலே ஒரு சட்டி மூடி நடுச் சட்டியிலே நீர் விட்டு பானைச் சட்டி கவுத்து மூடர சமயம் எருமுட்டையுஞ் சத்தி விட்டு மேல் வைக்கல் போட்டு மெழுக்கிட்டு நெருப்புதி முப்பதும் வெந்த பிறகு மற்ற நாள் மேல் பானை எடுத்துப் போட்டு கீழ்ப் பல்லார்க்கையில் விழுந்த தயிலம் எடுத்துக் கொண்டு அந்த தயிலத்துடனே கெந்தகம் அரிதார பற்பம் கூட்டிக் கொண்டு மேலுக்கும் பூசவும். பதினெட்டு குட்டமும். சில்லறக் கடியன் முதலானதுங் குணமாம்.

__அண்ட வாதம், குடல் வாதத்துக்கும் தயிலம்:-__

கொட்டைக் கிழங்கு, சாறடைக் கிழங்கு, சத்தி சாறடைக் கிழங்கு, ஆற்றுத் தும்மட்டிக்காய், உள்ச் சோறு நாழி, வெள்ளைப் பூண்டு, வசம்பு, வெங்காயம் சாறு நாழி கூட்டி எல்லாம் இடித்து சீரகம் சுக்கு கூட்டி விளக்கெண்ணெயில் ஆக்கி கொள்ள பஞ்சக் குன்மம் வயிறு பிசுவு, அண்ட வாதம், வலி வாதம், விரை வாதம் குணமாம்.

கண்ட மாலைக்கு மருந்து:-

ரச பற்பம் உள்ளுக்குக் கொடுத்துப் பிறகு பசுவின் நெய் நாழி அத்துடனே பறங்கிப் பட்டை, சீரகம், அரத்தை, ஆடு தின்னாப் பாளை வேர் இது கூட்டி இடித்து பசுவின் நெய்யில் கலந்து ஆக்கித் தின மானம் உழக்கு கொள்ளவும். சில ரணத்தின் மேலே புண்ணுக்கு பாஷாணம் போடவும். அசன பவுத்திரம் கண்ட மாலை குணமாம்.

கால், கை எரிவு, உடம்பெல்லாம் எரி வாதத்துக்கு:-

அரிதாரம் நாபி சாதிலிங்கம், சீரகம், கிராம்பு, திப்பிலி, மிளகு சுக்கு, கடுக்காய்இ இது கூட்டி துளசிச் சாறு நொச்சில் சாறு பாகலைச் தீ சாறு, சுக்குடிநீர வார்த்தரைத்து சுவரைப் பிரமாணம் உருண்டை பண்ணி அந்தி காலம் இரண்டு உருண்டை வெத்திலையில் வைத்து தின்னவும். கார்ப்பு, புளிப்பு தவிர்க்கவும். உடம்பெரிவு தலை குடைச்சல் வாதம் குணமாம்.

சன்னி யங்க்கு அமுர்த ரசம்:-

ரச பற்பம் பலம்.ரு, கெந்தகம் பலம்.ரு, சாதிலிங்கம் பலம்.ரு, அரிதாரம் பலம்.ரு, நாபி பலம்.வ, மனோசிலை பலம்.வ, கெந்தகம் பலம்.வ, லோகம் பலம்.வ, கஜேசி வங்க பற்பம் பலம்,வ துத்திநாக பற்பம் பலம்.வ, சுக்கு, திப்பிலி, மிளகு, வெண்காரம், படிக்காரம் கூட்டி துளசிச் சாறு கையாந்தகரைச் சாறு இதுகளில் ஒவ்வொரு நாள் அரைத்து மிளகு பிரமாணம் உருண்டை பண்ணி பஞ்ச கோலத்தில் இஞ்சி சாற்றிலிட சன்னி யங, வாதம், சுசகா சன்னி தோஷ முதலாய்க் குணமாம்.

பெரு வியாதி குட்டத்துக்குத் தயிலம்:- _ _ _

அளிஞ்சில் வேர், மாவிலிங்கம் வேர், எருக்கம் வேர், சதிரக் கள்ளி வேர், விளா வேர், குற்ற கறச்சம் மட்டி வேர், சிவனார் வேம்பு, சமூலம் வெப்பம் பட்டை, களாருநா வேரு, அவுரி வேர், செங்கத்தாரி வேர், மூக்க தாரி வேர், சிறு வேளாம் பிரம்பு, மிளகுதீனை, வேர், கொடுவேலி வேர், இதுகள் கூட்டி நறுக்கி உலத்தி பானையிலடைத்து மேல் சட்டி மூடி சட்டியில் அருவி ட்டு குழி பறித்து குழியில் பல்லாவைத்து அதில் கவுத்து சுத்த மண் அணைத்து எரு முட்டை பரட்டு அதின் மேலே வைக்கல் போட்டு தீ போட்டுக் காலமே எடுத்துப் பார்க்க தயிலம் உழக்கில் விழுந்து இருக்கும். அந்தத் தயிலம் எடுத்துக் கொண்டு அந்தத் தயிலத்துடனே ஒரு பலம், கெந்தகம், சாதிலிங்கம் பலம்.க, கலந்து நீர் வெட்டி புருப்பு மூத்து அரைத்துக் கலந்து கொள்ளவும். மேலுக்குத் தடவவும். சொறி, குட்டம் யஞ்குணமம், உப்பிலா பத்தியம் பிடிக்கவும். நாற்பத்தெட்டு நாள் ஒரு மண்டலம் கொள்ளவும். சகலகடியனுங் குணமாம்.

சன்னி யங்க்கு, சுரம் யடுக்கு, வாதம் அயசக்கு, தோஷம் க்கு, அதிரிடிசக்கு சேஷயம் க்கு இதுக்கு:-

மகாவச்சிராதி, ரச கற்பம், தாம்பர பற்பம், அரிதார பற்பம், நாக பற்பம், லோக பற்பம், வெள்ளி பற்பம், கந்த பற்பம், வெண் கல பற்பம் வகை ஒன்றுக்கு பலம்.ரு, சாதிலிங்கம் பலம்.க, மனோசிலை பலம்.க, கெந்தகம் பலம்.க, நாபி பலம்.ரு, அரிதாரம் பலம்.க, இருடி பலம்.ரு, குதிரை பல்லன் பலம்.ரு, ஊமத்தை முத்தல் விரை பலம்.ரு இது கூட்டி திரிகடுகு வெண்காரம் இது கூட்டி எலுமிச்சம் பழச் சாறு வார்த்து ஒரு நாள் அரைக்கவும் குப்ப மேனிச் சாறு, துளசி சாறு, கையாந்தகரைச் சாறு, செருப்படைச் சாறு இது உருண்டை பண்ணி காமுகரத்துடனே கொடுக்கவும். சன்னி பாதம், சுரம், அ அத்தி சுர வாதம், பித்தம், சுரம், வாத சேத்தும சுரம், அத்தி சேத்தும

சுரம், மாந்த சுரம், அசீரண சுரம், சுத்திர வாய்வு, நித்திராங்த வர்த சுரம் இதுகள் மற்று முண்டான தொந்த சுரமெல்லாந் தீரும். இது மகா புசி யென்று பேர். திரிலோக்கிய சிந்தாமணி யென்றும் பேர், மகா சஞ்சீவி என்றும் பேர், சத்திய பிரமாண ம்..

குட்டம்_பதினெட்டுக்கு மருந்து :-

ரசம் விராகனிடை.உ, கெந்தகம் விராகனிடை.உ, சாதிலிங்கம் விராகனிடை.உ அரிதாரம் விராகனிடை.உ கூட்டி கருப்பு நெல்லரிசி, சாந்து ஒரு படி கூட்டி உரலிட்டு வெத்திலை.உய, குப்ப மேனி ஊசி பாலை இதுகள் சாறு விட்டு ஆறு நாள் இடித்து நேத்தாங் கொட்டை பிரமாணம் உருண்டை பண்ணி அந்திக்கு பத்து விடியப் பத்து இப்படிக் கொள்ள பல்லிலே தட்டாமல் முழுங்கவும். வெண் குட்டம் திமிர் இதுகளெல்லாம் குணமாம்.

எலி_கடி :-

வீங்கெலி, தூங்கெலி, இரைப்பு எலி, சுண்டெலி, ஆசதி எலி.

இதுக்கு_மருந்து :-

அரிதாரம் பலம்.ரு, கெந்தகம் பலம்.ரு இது கூட்டித் தவச்சி முருங்கைப் பட்டை கொடுவேலி, மாவிலிங்கம் வேர், காட்டுக் கருணை சத்திக் கிழங்கு இது கூட்டி விளக்கெண்ணை கலந்து ஈர வெங்காயம் வெள்ளைப் பண்டு வசம்பு கூட்டி எரித்து ஒரு காசிடை இரண்டு வேளையும் இது கொள்ளவும். வீங்கெலி, தூங்கெலி, பிள்ளை எலி, சுண்டெலி, காணுக்கடி மற்றுள்ள கடிகளெல்லாம் குணமாம். கார்ப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

ஒலைகள் சுரம் பிறக்கும் வகை விடப்பட்டது.

இருமலுக்கு_வெள்ளை_கண்ட_மேகத்துக்கு :-

கையாந்தகரை, நாயுருவி, கருந்தாளீங்கு, தூதுவளை, மெய்யா மெருக்கு மெட்டு, ரெண்டு வேலிப் பருத்தி யிலை நாலு, நொய்யா மரிசி திரிகடுகு நொறுங்க வரைத்துச் சுட்ட அடை கையால் புட்டுத் தின்பீராய் கூளைக்கப் பெண்டாண்டிரே இன்பூறல் தானுமா வல் யியலாம் அரிசி கூட்டி அன்பாய் ந் திரிகடுகு கூட்டி அரைத்து மிக வரு பொடி யிருமல் போமே.

3. கொடிக் கழல் இலைச் சாறு கும கொண்டிலைச் சாறு
கடித்திடு உழக்குச் சாறு புற்றியே பிழிந்து கொண்டு
இடித்திடு மேலஞ் சுக்கு விடு மிளகு கூட்டி
குடித்திடப் போகும் நல்ல கோவில மேகம் போமே.

4. கல்லது அடைப்பன் போகும் கண்டி தன்டேரித்தில் வல்லதோர் நீரடைப்பன் மற்றுள்ள
உல்லமாம் பலனத்தின் கீழ் ஒழிந்திடுஞ் சீயள் வாற்றும் வல்லபம் தண்டில் நோதல் வேண்டாமிந்த வரு கழற் சாறு கொள்ளே.

ருத்திரேனி சுமைக்க புளியம் பறணி விங்கல்லுப்பும் இது மூன்றுங் கூட்டி ஒரு காவிலே நாயுருவி புளியம் பறணி உப்பு அடுக்கடுக்காய் வைத்துக் கொளுத்தி விட்டால் அது பற்பமாம். உப்பும், பளபளப்பு அடங்கின பிறகு கடை திரவியம் திரிகடுகு பலம் ஓமம் பலம்.4, இது காய வைத்து இடித்து வஸ்திர காயம் பண்ணி மூன்று சாம்பலுங் கூட்டி வெரு கடிப் பிரமாணம் கொள்ளுறது. இச்சா பத்தியம்.

நாசிகா பறணத்துள் செய்யும் முறை :-

வெண்மை பொருந்தின முட்டைச் சாம்பலிலே எருக்கம் பாலூட்டிக் காய வைத்து வஸ்திர காயம் பண்ணி மெல்லிய சீலையில் அரித்து சிமிளிலாவது எடுத்து அடைச்சு வைத்துக் கொள்ளவும். இதுவுமது :-

நாலு வருஷத்து இலுப்பைக் கட்டி அரைப் பலங் கல்வத்திலிட்டு அரைக்க அனல் பிறந்து வெண்மையாம். அது நாக்கு, அக்கிறனிச் சால சயித்தியம், சலதோஷம் ஒருத் தலைவலி, கோணமும் விட்டோடும்.

<u>எரிகுன்மத்துக்குத் தேங்காய் குடுகு:</u>

1. சுக்கு சீரகம் துயர்தோர் திப்பிலி, தக்கு மொர் ஓமந் தாகு மது வெந்தயம்
 ஒக்குமே தேங்காயிலுள்ளது தானடை, ஆக்குமே சாணி அதின் மேலே தப்பிடே.
2. ஆககுமே சாணி அதின் மேலோடுமே, கடமென கன கய்யாந்தகரைச் சாரை லே
 கமாய்
 நடமதாயும் கொள்ள நாடாது குன்மங்கள் அடைவுடன் கொண்டவர் காறும ரோகமே.
குன்மம் சத்தி குன்மம்; சூலை எரிவுந் தீரும்.

<u>விரோசனம் பண்ணும்படி:-</u>

சீந்தில் தண்டு, களிப் பாக்கு, சிறவகை, வெருங்கடுக்காயும், காய்ந்த சுக்கும், ரோசனி யுது காயா நீரில் கலந்திடுக் காச்சிக் கொள்ள மாந்தமான சுரந் தீரும். வயிறுங் கழியும் கண்டீரே.

2. சிந்திடுங் கடுக்காய் தானும் செறிந்த சாறடைக் கிழங்கு
 சாய்ந்திடுங் கசாயங் காய்ச்சி கடுகியே யிடித்துக் கொள்ளப்
 பாய்ந்திடும் மல வாய்வு பசியிலாதேப்பந் தாமும்
 தேய்ந்திடும் விரேசனத்தின் செயலது கண்டீலிரே..
 மருந்திட்டு மாரக கட வாந்தி கொடுக்கத் தீரும்.

1. கஞ்சாங் கோரை கடுக்காயும் படிய நொச்சில் இலை தானும்
 விஞ்சாங் கடுகுரோகணியும் மெத்தக் காய்ச்சிக் குடிபீராய்
 அஞ்சாச் சுரங்கள் உப்பிசங்கள் அழுக்காய் வயிற்றில் கட்டுவதும்
 பஞ்சாய் பிறக்கும் பித்த சுரம் பறக்குங் கண்டீர் பாருமிதே.
2. குப்ப மேனிச் சாறுழக்கு கொள்ளும் வெள்ளுள்ளி எருக்கம் வேர்
 அப்ப மிகவே தானரைத்து அத்தை எடுத்துக் குடிப்பீராய்
 கப்புக் கோழை மார்க் கட்டுச் சொல்லர் யிரைப்பும் போமதுவே
 பொருக்கு மதுவே உரைத்தோங் கேள் உலகத்தோரே யிது பாரே.

<u>மருந்தீடுக்கு:-</u>

3. வச்சதோர் எலுமிச்சங்காய் வகுத்தவே அரிசி யூட்டி
 வச்சு மேல் பனியில் தாழும் வாறது எடுத்துக் கொண்டு
 பச்சென வுள்ளே கொள்ள வாந்தி பிறந்தி யாகுந்
 தச்சதோர் மருந்தீட்டுள்ள தானது ஓடிப் போமே.
இது மருந்தீடு பித்த முதலானது. குணமாம். அறி

<u>அறிவழிந்த பித்தத்துக்கு:-</u>

1. கருங்கோழி பிச்சிலங்குக் கூடிய தோர் மிளகு சுக்கும்
 பெருவ காயந் திப்பிலியுங் கூட்டிப் பெய்திடு மூலைப் பாலூட்டி
 ஒருங்காத நசியஞ் செய்யுமோ ரெட்டு நாள் மட்டாக
 இருங் காணும் நேர்பாளத்தின் எய்திடும் விரைய மென்றே.
2. நஞ்சறப் பறிச்சான் கொண்டு நாறுமே வாந்தி செய்வி
 வஞ்சியே எலுமிச்சாறு மேலு மேது வலையாலாட்டி
 அஞ்செறும் பாஉநாணத்தை அறு உச்சி தீறித் தேயே.

3. பேய்ப் பீக்கம் விரையுங் கூடும் மெய்திட இடித்து ளாய்
 வாயத்தி கடுகு கூட்டி வசமதாயரைத்தே உருண்டை
 பாய்த்திடும் நிழலத்திப் பற்றியே நசியம் பண்ண
 சாய்த்திடு மறிவழிந்த தக்கதோர் பித்தம் போமே.
4. சமுத்திராப் பழமும் நொச்சில் சாற்றினில் அரைத்துக் கூட்டி
 நிழத்திடு மூக்கில் ஊற்றி நேர் படக் கலிக்கம் செய்தால்
 பிறமித் திடும் பித்தம் பேசா பெரும் பித்தம் ஓடிப் போகும்.
 மிதத்திடு மூலையினை கொண்ட நோயாறு மென்றே.

பேய் நாய் நரி கடிக்கு மருந்து:-

நல்ல தோல் சுட்டு நலமுடன் ரசமும் நாபி
வல்லது கெந்தகங்கள் வந்திடுஞ் சாதிலிங்கம்
அல்லது அரிதாரங்கள் அற்றுடன் நிறவிடங்கள்.

திரிகடுகுடனே பாளம் தேனும் வார்த்தரைத்துக் கொண்டு
அரிவதாம் மணலங் கொள அத்தி கடியும் போகும்.
குறியதாம் பற்றிங்கள் கேளு உப்பில்லாய் தன்றே.

பேய் நரி கடிச்ச வாயில் நல்லெண்ணை கரண்டியில் வார்த்து ஒரு விராகனிடை ரசமும் விட்டு நெருப்பில் காய்ச்சி வாயில் விடவும்.

வாய்வுக்குச் சூரணம்:-

திப்பிலி, மிளகு, சுக்கு, கருஞ்சீரகம், ஓமம், அரத்தை, திப்பிலி மூலம், கொடுவேலி, கடுக்காய், தானிக்காய், முருங்கைப் பட்டை, களுவுநாயப் பட்டை, மிளகரணைப் பட்டை சமவளை இது கூட்டி இடித்து வஸ்திர காயம் பண்ணி வெரு கடிப் பிரமாணம் கொள்ளவும். உஷ்ண வாய்வு, செரியாக் குணம், பக்க பிசிவு குன்மக் குடாலி, நெஞ்செரிப்பு இது முதலாகிய வாய்வுள்ளதெல்லாம் தீரும். அரக்கீரை துவரைப் பருப்பு கூட்டவும் புளிப்பு தவிர்க்கவும்.

குன்மத்துக்கு வடவாக்கினிச் சூரணம்:-

நாயுருவி, புளியம் பறணி, எள்ளுச் சக்கை, கள்ளிச் சறகு, நீர் முள்ளி, எருக்கு இது வெவ்வேறே சுட்ட சாம்பல் சமன் கூட்டி பன்னீரிலே ஊறப் போட்டு முப்பது நாழிகை விட்டு முத்துப் போலே தெளிய விட்டு இறுத்துக் கொண்டு சுண்டக்காச்சில் அதிலிட உப்பு, பாணையிலே பிடிக்கும். அந்த உப்பை எடுத்துக் கொண்டு அதுடனே ஓமம் பலம். உ சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், நல்ல சீரகம் இது கூட்டி சூரணம் பண்ணிக் கொண்டு உள்ளுக்குக் கொள்ளவும். குன்ம வாய்வு, பஞ்ச குன்ம நவை வலிலே மகோதரம், உதர வெப்பு பக்க பிசிகு முதலாகியத் குணமாம். இச்சா பத்தியம்.

பிறலாப சன்னி குணம்:-

பொல்லாத சொல்லும் பேய் போலெழுந்திருக்கும்
கொல்லாது கொல்லுங் கொடுங் கோபம்
நில்லாக கங்குல் வருஞ் சுரமுங் கனக்கற வைப்புண்டு
பொங்கும் பிறலாப சன்னி பேர்.

இதுக்கு:- சிறுதேக்கு, நிலவேம்பு, காஞ்சொறி, வமுதலை, முத்தக்காசு, பொன் முசுட்டை, சிறுகந் தாக்கி கஷாயம் வைக்கவும்.

கண் குழி சன்னி:- வெண்பா:-

கண்ணைச் சுருக்கும் கனக்க சுரமுண்டாம்
பண்ணை குளறி மிகப் பல்லிறகும்
உண்ணும் அன்னமுடனுறக்கமா கார மில்லாமல்
பண்ணு மிந்தக் கண்ணுழியா புாரு.

இதுக்கு மருந்து:-

பற்படாகம், கார் கிராம்பு, கார்போகரிசி, கடுகுரோகணி, கைய்யாந்தகரை, குண்டங்கத்திரி, தோமல்லி, பேய்புடல், சமன் கொண்டு உழக்காய்க் காய்ச்சி கொடுக்கவும். கொள்ளு, பயறு, துவரை வென்னீர், மிளகு வென்னீர் பண்ணி ஒரு பிடி சோறு ஒரு நேரங் கொடுக்கவும்.

பத்தியம்: அந்திர சன்னி:-

உடல் வெதுப்பு மாற்கு மலறி யெழுந்திருக்குங் கடுத்து முழகு நெளிக்குங் கண் கரிக்கும்

அடலே படுக்காத் தலே வலிக்கு மரற்ற மற்றில் சேற்மமுங் கூட.

இதுக்கு_அவிஷ்தம்:-

ஆடாதோடை, சீந்தவளே, முள்ளி வேர், இலுப்பைப் புப் பற்படாகம், சிற்று முட்டி, அம்மையார், கூந்தல், சுக்கு, திப்பிலி, நல்ல சீரகம், கொத்தமல்லி வில்வ வேர், பேயப் புடல், கடுகுரோகணி இவை யெல்லாஞ் சமன் கொண்டு படி தண்ணீர் வார்த்து உழக்காக காய்ச்சி தேன் ஊற்றிக் கொடுக்கவும்.

பத்தியம்:- தினையரிசி, கொள்ளு, தவரை மூன்றும் ஒவ்வொரு பிடி கட்டி சீலேயில் முடிச்சுப் போட்டுக் காய்ச்சி வந்தவுடனே முடிச்சை எடுத்துப் போட்டு தண்ணீரைக் கொடுக்கவும். இப்படி ஏழு நாள் கொடுக்கவும்.

சீத_சன்னியின்_குணம்_அவிஷதம்:-

காலுங் கையும் உடல் ஆலும் வந்தி விக்கலிடும் அழலே தாகம் மல் மிறுகல்
வேலே சூழும் உலகத்தில் விதித்தால் புலவோர் மெய்யென்றே நாளு மிருபத்திஞ்
சென்றே நாடுஞ் சீத சன்னியிதே.

இனி_அவிழ்தம்:-

கடுக்காய், தானிக்காய், நெல்லிப் பருப்பு, சுக்கு, கிராம்பு, விசிர மிச்சம் வேர், பூசனித் தண்டு, சுரைத் தண்டு, சீந்தவளே வேர், சந்தனப் பொடி இவை சமனகக் கூட்டி இடித்துக் கசாயம் வைத்து உழக்காகக் காய்ச்சிக் கொடுக்கவும். பத்தியம் கொள்ளு, பயறு, அவரை ந்ெத நீர், தண்ணீர் இறுத்த மிளகு, சீரகம் காய்ச்சி, ஒரு பிடி சோறு காரமாய்க் கொடுக்கவும்.

அந்திர_சன்னி:-

சற்றே ஏங்கு மழித்திடுகும் சற்றே அறிவு தாகும்
மேற்றே வுடலுஞ் சுரங்காவும் மிகவே கை கால் நிலம் புறண்டும்
உற்ற நாவுங் காகர்ன உட்டலச் சொறியும் நீரழியும்
குத்தமான அந்திரத்தின் குறி பித்தவேயுங் கேளீரே.

இதுக்கு_அவிழ்தம்:-

கடுக்காய், சிறுதேக்கு, இருவேலித் தண்டு, விலாமிச்சம் வேர், பற்படாகம் சுக்கு உழக்காய்க் காய்ச்சி அதிலே பணவிடை கோரோசனையும் முலேப் பாலுங் கலந்து கொடுக்கவும். பத்தியம் கொள்ளு, அவரை, வெந்த தண்ணீரில் மிளகு நீர் பண்ணி ஒரு பிடி சோறு போட்டு ஒரு நேரங் கொடுக்கவும்.

அரம_சன்னி:-

புசடு நளிக்கு நீரு மளக் கடுத்துக் காணும் பலங் குறையுங், கால் கரமுங் குருந்து போரு திசம் போல எழுந்திருப்பன் அலறி விழுவன் கிறகிறென்றே தலே சுழத்திப் பிறட்டிக் காணும் வசி போல் இரு புறமும் மசித்துக் கொண்டு மன தண்டுலே பனமா யாகாசமாகும் வசமான இளே மூலேயீர் மானே கேளீர் அரமலிக சன்னி யென்றே அறியுமாறே.

இதுக்கு_அவிழ்தம்:-

பெருவ்வை வேரு, முன்னே பாதிரி வேரு, ஊமுள்ளா வேர், காட்டு மல்லிகை வேரு, பிடாற்றி வேரு, வில்வ வேரு, நன்னாரி வேரு, சிறு நொச்சி வேரு, கண்டங் கத்திரி வேர், ஒவ்வொன்றுக்கு சமம் வேரு கூட்டி இரு நாழி தண்ணீர் வார்த்து உழக்கா காய்ச்சி இஞ்சிச் சாறு விட்டு கலந்து அந்தி சந்தி இரண்டு வேளேக்கும் கொடுக்கவும்.

கண்டகு_சன்னி:-

கண்டகு சன்னி யுடல் புண்ணும் கடுக்குஞ் சுரமும் மிகக் காணும்.

உண்ட நீருந் தகாது உழன்று மெலியும் நாவறண்டு
மிண்டி யெழுந்த தலை பிரட்டி மிகவே நித்திரை வாராது
வண்டர் மாமயிலே வரு கண்டகு சன்னியு மிதுவாமே.

<u>இதுக்கு அவிழ்தம்</u>:-

சுக்கு, தேவதாரம், கடுகுரோகணி, வெள்ளுள்ளி இவை சமன் கூட்டி இடித்து இரு நாழி தண்ணீர் விட்டு உழக்கா காய்ச்சி அதில் இஞ்சிச் சாறும் கூட்டி அந்தி, சந்தி ஒரு நாள் கொடுக்கவும்.

<u>சார சன்னியும் அதுக்கு அவிழ்தமும்</u>:-

ஊழத்தியே சுரமுங் காயும் மூற்றிப் பேதியாகும்
அழித்திடும் வாயுங் காயும் அடிக்கடி கி---பக்கம்--
சுழத்திடும் கால் கை ஒயும் சுக்கியே காயும் வத்தம்
அழுத்தியே பேச்சு பேசும் அதிசார சன்னிய காயமே.

<u>இதுக்கு அவிழ்தம்</u>:-

நொச்சிவேர், பூசனித் தண்டு, பற்படாகம், நிலவேம்பு, போரமுட்டி வேர், சுக்கு, திப்பிலி, ஏலம் வகை.க நறுக்கி இரு நாழி நீரில் போட்டு உழக்காக காய்ச்சி வடித்துக் கொடுக்கவும். பத்தியம் கொள்ளும், பயறு, துவரை இது மூன்றும் போட்டு வேக வைத்து இறுத்து மளனீர் பண்ணி அந்த மளநீரில்லே ஒரு படி கொள்ளவும்.

<u>அசுர பேத சன்னிக்கு</u>:-

காயமும் வேத்திடாது கடுஞ் சுருமுக்கிக் காணும்
ஒயுமே கை கால் மெத்த உண்டியும் வெறுக் கொடாது
மாயம் போலுடம்பிளைக்கும் மடிக்கடி தாகமுண்டாம்
ஆய்ந்து நூல் புலவோர் சொன்ன அசுரவ பேத சன்னியாமே.

<u>இதுக்கு அவிழ்தம்</u>:-

மஞ்சாடி, கடுகுரோகணி, மாறமஞ்சி, வசுவாசி, செண்பக அரும்பு, கோஷ்டம், கொத்தமல்லி, கழக் கட்டிப் பருப்பு, பற்படாகம், செங்கழநீர் வகைக்கு கூட்டி ஒரு படி தண்ணீர் வார்த்து உழக்காக காய்ச்சி அதிலே இஞ்சிச் சாறு வார்த்துத் திப்பிலி பொடி போட்டு கொடுக்கவும். க நாள் கொள்ளு, துவரை வேக வைத்து தண்ணீர் மளநீர் பண்ணி ஒரு பிடி, சோறு போட்டு கொடுக்கவும்.

<u>தந்திரிக சன்னி</u>:-

அமங்கவே களையதாகும் அயந்த தாகமுண்டாம்
தடமுற முகஞ் சிவக்கு தயங்கு கை கால் மெத்த
உடல் மிகக் குடைந்து கட்டு உற்றிடு மயக்க முண்டாம்
மடந்தை கேள் தாந்தரிக சன்னிவை குற்றவாறே.

<u>இதுக்கு அவிழ்தம்</u>;-

சீந்தில், பேய்புடல், விலாமிச்சி வேர், பற்பாடகம், சுக்கு, திப்பிலி, கடுகுரோகணி, காட்டு மல்லி வேர், பிரடாத்தி வேர், வசம்பு இவை சமன் கூட்டி நறுக்கி நாழி நீரில் போட்டு உழக்காக காய்ச்சி அந்தி, சந்தி கொடுக்கவும். இதுக்குப் பத்தியம் கொள்ளு, பயறு வேக வைத்து தண்ணீரில் மிளகு, நீர் காய்சி ஒரு பிடி சோறு போட்டு ஒரு போது கொடுக்கவும்.

<u>சன்னி அகவல்</u>:-

பஞ்சியர் பத்துத் தான் பொய் சொல் வேறு, அன்னியமாம் பிரலாங் கண் ஒழி அந்திர சீதரம், மந்திர சன்னியும் அற மலி கண்டகு அதிசாரம் முடன், திரமாம்

சுவபேத சன்னியும் தந்திரிக சன்னியும் பிறலாப சன்னி கண் குழி சன்னி, அந்திரி சன்னி, சீத சன்னி, அந்திர சன்னி, அறமலி சன்னி, கண்டகுச் சன்னி, அதிருசன்னி, அசுவபேத சன்னி, தந்திரி சன்னி ஆந்த கொண்டு நன்னறிவோடு செப்பே.

முதன் தாம்பரம் பன்னும்படி அகவல்:-

சீரான சீரகமும் செந்தழுநீர் கோடி நீர்-போறன திப்பிலி பேரிச்சம் பழம்-நேரான திரிகடுகுந் திரிபாலையுச்-சீர் நாகப்ப வேலம் கூறியுகந்த மென்றுக் கச்சோலம்-இறியில் சாதிக்கா யிந்தப்பு; கொத்தமல்லி மமம் குரோசாணி-உற்ற கற்காடகசிங்கி கண்டு பறங்கியுடன் வறதிலவங்கம் வகை மேல் நிற்க சலவை மிளகு சமுத்திருச் சோகி விரை நவமான முந்திரை யுனந் பழம் நிலை. வாழை சீந்தில் சர்க்கரை கற்சல கண் சறடை நீர்முள்ளி-விரிஞ்ச சர் முள்ளிலவம் பிசின் மொட்டும்-இருவேலி வள்ளச்சை வேதி மன பூசணிக் கிழங்குவும் அமுக்கிற ஆடாதோடை இலை-குமுப் பனைக் காய் மந்திலந் போதக் கசகசா விந்மம. வகைக்கு பலமரையே சேர்த்திடித்து இது கதிப் புறத்தி நல்ல சடைக் கொர்க்கம் நய்யுமாய்ச் சொல்லக் கேள் அடவுடன் சர்க்கரை கொன்டுது பாதி திடமான் அப்பிரக செந்தூரம் அதிக வன்ன லெக்கம் செப்பமுடன் மடங்க நெந்தூரமுடன் ஒப்பதாய் மேன்மு மிது கூட்டி முருக்கம் பூப் போலான தேனுடனே தான் பிசைந்து சிக்கெனவே, இலந்தைப் பழமளவு என்றுமதுவே கொள்ளக் கலந்த தொரு காமக் குணங் கேளும் அடுத்தடுத்து வீரிய விந்த்தியரம் மெய்யுட் குத்தம் பனையாம் நாரி யரைச் செயிக்கும் நல்லதி மாரியாம் வாலிபப் பெண் எல்லவர்க்கு மிம் மருந்து எடுத்துக் கொம்பீராய் சென புஷ்டியாம் நல்ல தின்பனமாம் நல்ல சுவாச காசம் போம் சிரேஷ்டமும் போம் விக்கல் க்ஷயம் போம், சன்னி விரை வாதம் போம் கச சர்வ ரோகம் போம் மேதினி யியமில்லைப் பார மங்கிஷமுமே பொசிக்கத் திதியானந்தா சொன்ன சொல் வேறு.

பனிரெண்டு வகைப் பிரிசத்துக்கும் என்னை பண்ணு:-

ஒரு படி என்னைக்கு மருந்து அவுரியிலை அரைச்சது, கைய்யாந்தகரை அரைச்சது வகை, கடு விளங்காய் மதியாரி வெள்ளைப் பண்டு பலம்,க விழுது வசம்பு பலம்.வ, அரைச்ச விழுதும் என்னை கொதிச்சு வாற பக்குவத்திலே இந்த நாலுகை விழுதும் போட்டு கருகு திறளந்திவும் காய்ச்சி இறக்கிக் கொண்டு வடிக் கட்டி வைத்து நாலு நாளைக்கு ஒரு கால முழ்கி வரவும். பீனிசந் தீரும். பத்தியம் கார்ப்,பு, புளிப்பு தவிர்க்கவும்.

கிறந்தி மேல் விசிறினத்துக்கு மருந்து: பறங்கிப் பட்டைச் சூரணம்:-

திப்பிலி பலம்.வ., திப்பிலி மூலம் பலம்.வ சுக்கு பலம்.வ, மிளகு பலம்.வ ஓமம் பலம்.வ, வாய் விளங்கம் பலம்.வ சீரகம் கொடிசைப் பாலை, கொடுவேலி சங்க வேர், சிறகிளாக்காய், நிலாவர்ரை, நிலக் குமிள், சொத்தைக் கிளா; நீர்ப்புங்கு, வெள்ளறுகு, செருப்படை, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பமேனி, இதுகள் வகைக்கு பலம் கூட்டிச் சாதிக்காய் விராகனிடை.க, சாபத்திரி விராகனிடை.க இதுகள் கூட்டி வஸ்திர காயம் பண்ணி ஒரு பொழுதுக்கு இரண்டு விராகனிடை மத்திய வென்னீரில் கொள்ளவும். பத்தியம் பசுவின் பால் பசுவின் நெய், துவரைப் பருப்பு, முருங்கையிலைக் கறி கோழி, வெள்ளாட்டு உப்புக் கண்டம், மிளகு, உப்பு இது முதலானது கூட்டவும். கவுச்சு, புளிப்ப வெந்தயம் பெருங்காயம், கடுகு, புகையிலை இது முதலானது விட்டு விடவும்.

உப்பிசம், இரைப்புக்கு மருந்து: -

முருங்கைப் பட்டை, எருக்கம் வேர் பட்டை, கொடுவேலிப் பட்டை வேலிப் பட்டை இது நாலும் ஒரு வள கணி ஒரு படி தண்ணீரில் போட்டு நாலு திப்பிலி

முடிஞ்சி போட்டுக் காய்ச்சி திப்பிலியை அரைத்துக் கலந்து கொடுக்கவும்.

<u>நேத்திர வாய்வுக்கு எண்ணை:-</u> 25.5.63.

நல்லெண்ணை விளக்கெண்ணை பசுவின் நெய் வகை ஒன்றுக்கு படி கல்லு பொன்னாங் கண்ணி, கரிசலாங் கண்ணி, முசுமுசுக்கை வகை ஒன்றுக்கு படி கல்லு, புளியிலை கசறு இரண்டு துட்டிடை விட்டு எநாமாக் குழப்பி அதிலே இரண்டு பலம், மிளகு, நறுக்கிப் போட்டு சூரியப் புடம் பண்ணி ஒரு நாள் லேலவச்சி பிறகு முழுக் ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு முழுகவும். இதுக்குப் பத்தியம் பருப்புக் கூட்டவும்.

<u>நீர்க் கட்டுக்கு:-</u>

முடக் கொத்தான் இலை, எலுமிச்சங் காயளவு அரைத்து இதுக்குப் பசுவின் வெண்ணெ சமன் கூட்டி ஒரு பணவிடை வெண்காரம் பொரிச்சுப் போட்டுக் கூட்டிக் கொடுக்கவும்.

<u>நீரழிவுக்கு:-</u>

நீர் முள்ளி விரை இரண்டு காசிடை பொடி செய்து மூன்று நாள் தேனில் கொள்ள வும். பிறகு ஆவாரம் பூ மொட்டுப் பவாய் பயதக்கு பூ உலத்தி வஸ்திர காயம் பண்ணி அரைக்கால் படி சூரும் கால் படி ~~தூளும்~~ பச்சரிசி மாவும் மாகாணி நல்லெண்ணை வார்த்துப் பிசைந்து நல்ல வெல்லம் கூட்டி சாப்பிடவும்.

<u>குமுதை வண்டு தின்ன பேருக்கு மருந்து:-</u>

இது மந்திரம். வேறு முறை. விடப்பட்டது.

<u>நீர்க் கட்டு கல்லு தெறிக்கு:-</u>

தண்ணி முட்டான் கிழங்கு மேல் தோல் போக்கிப் போட்டு பசுவின் பாலிலே வேக வைத்து அரைத்து பசுவின் வெண்ணையில் குழப்பி முழுங்க கல்லு நைந்து விழும். செருப் படைச் சாறு உழக்கு அரிசில் பலகறை பொடி செய்து போட்டு மூன்று நாள் குடிக்க கல் நைந்து விழும்.

<u>நீரழிவுக்கு:-</u>

நீர் முள்ளி விரை இரண்டு காசிடை பொடி செய்து மூன்று நாள் தேனில் கொள்ள வும். பிறகு ஆவாரம் பூ மொட்டுப் ப வாய் பதக்குப் பூ உலத்தி வஸ்திர காயம் பண்ணி அரைக்கால் படி பச்சரிசி மாவு மாகாணி நல்லெண்ணை வார்த்து பிசைந்து நல்ல வெல் லம் போட்டுக் கூட்டிக் கொண்டு சாப்பிடவும். நீரழிவுக்கு தீரும்.

<u>மண்டை நோவுக்கு:-</u>

சமுத்திராப் பழம் கொண்டு வந்து மூக்கில் நசியம் பண்ணத் தீரும். அமுக்கிறுப் பட்டையை முலைப் பாலில் நருக்கி நசியம் பண்ணத் தீரும். இப்படி மூன்று நாள் பண்ணவும் நிற்கும்.

<u>தேத்தாம் விரை:-</u>

தேத்தாம் பழம் நிழலுலர்த்தா யுலத்தி பொடி செய்து நெய்யுடன் சாரித்துக் கண்ணிலிடப் பூ மாறும். தேனிலிடக் கண் வியாதி தீரும். புளியுடன் மோருடன் குடிக்கப் பெரு வயறு தீரும். பாலுடன் குடிக்க கீரைப் புழு விழும். கோமூத்திரத்திற் குடிக்க பதி னெட்டு குட்டமும் தீரும். வெள்ளாட்டுக் கோமூத்திரத்தில் வெள்ளாட்டுப் புழுக்கை வள்ளிக் கிழங்கு குதிரைக் கொளும்பு சீரகம், நல்ல வெல்லம், பொடுதலை, வேப்பிலை, வெள்ளீயம் பற்பம் பண்ணும் மதாசசைக் கொடுக்கத் தீரும்.

பிரண்டை விரை கொண்டு வந்து அரைச்சு பத்துப் போடத் தீரும். கன்ன சிலந்தி, கன்னடை கெந்தகம் அரைத்துக் கொடுக்கத் தீரும். நீர்க் கட்டுக்குப் பத்து வந்கனிதம் புரபத்து விறனி முள்ளங்கி விரை தேன் பொடுதலை வேப்பயிலை வெள்ளீயம் ----வெள்ளை

வெள்ளை வி

வெள்ளை விழுறத்துக்கு மருந்து:-

வெள்ளறுகு யிலைச் சாறு படி, அதிமதுரம் பலம்.4, பறங்கிப் பட்டை பலம்.4, அக்கலாக் காரம் பலம்.க இது வெல்லாம் இடித்து சூரணம் பண்ணி வெள்ளறுகுச் சாத்திலே போட்டு பசுவின் நெய் படி.க, பசுவின் பால் படி.க இது வெல்லாம் கூடக் கலந்து கொண்டு அடுப்பிலே வைத்து எரியிட்டு பொன்னிறமான வாறே இறக்கி வைத்துக் கொண்டு காலமே ஒரு நேரம் ஒரு கறண்டி கொடுக்கவும். நெய் பொன்னிறம் வரச்சே நல்ல பாலைப் பவு போட்டு இறக்கவும். தீராத உஷ்ண பிரமியம் போம். வெள்ளை நிற்கும். உடம்பு கனுவு புறக்கும். இது கை கண்டது. முற்று பத்தியம் உப்பு, புளி விடவும்.

திரிலோக்கி சிந்தாமணி:-

ரசம் விராகனிடை.ந, தாளம் விராகனிடை.ந, நேர்வாளம் விராகனிடை.ந கெந்தகம் விராகனிடை.ந, சுக்கு விராகனிடை.ந, திப்பிலி விராகனிடை.ந, நெல்லிக்காய் இது சமன் கூட்டி கரிசிலாங் கண்ணிச் சாத்தில் பதினொரு நாள் அரைத்து குன்றிப் பிரமானம் உருண்டை பண்ணி வைக்கவும். இதுக்கு அனுபானம் நெல்லிக்காய்ச் சாத்திலிட பத்து நாள் கொள்ள மூல வியாதி தீரும். எருமைத் தயிரில் மூன்று நாள் கொள்ள உஷ்ணம் போம். எலுமிச்சம் பழச் சாத்தில் மூன்று நாள் கொள்ள நடுக்கந தீரும். முன்னிக்காய் கட்டி மல்லி, சூலிம் தீரும். வேப்பிலை ரசத்திலே மூன்று நாள் கொள்ள குளிர் காச்சல் தீரும். சாராயமாவது காடியாவது உரைத்துக் கண்ணிலிட சன்னி வாதம் தீரும். தன் மூத்திரத்தில் ஐந்து நாள் கொள்ள சகல கழிச்சல் தீரும். இஞ்சி சாறு, சர்க்கரையும் கூட்டி இருபத்து நாலு நாள் கொள்ள ஏழு வகை குன்மமுந் தீரும். வெள்ளாட்டுப் பாலும் சர்க்கரையும் ஏழு நாள் கொள்ள சுக்கிலப் பிரமியந் தீரும். சர்க்கரையில் மூன்று நாள், நாலு நாள், ஏழு நாள் கொள்ள பாண்டு ரோகம் காமாலை, கோவை தீரும். தேத்தான் கொட்டை ஒன்று, தக்காளி பழம் சாத்தில் உரைத்து ந நாள் புச வீக்கமும் தீரும். எருக்கம் பூ மூன்று கடுக்காய் பித்தனை வெல்லமும் கூட்டி வசனுள் கொள்ள வெகு மூதிரம் நிற்கும். கோரோசனை அம்மான் பச்சரிசியும் கூட்டி திலதமிட்ட முக வசீகரம், வெத்திலைச் சாத்திலே ய நாள் கொள்ள ஈளை இருமல் தீரும். முலைப் பாலிலுரைத்து கண்ணிலிட பூழ்றும். கரி ஊமத்தம் சாத்தில் மூன்று நாள் நசியம் பண்ண முயல் வலிப்பு தீரும். கழுதைப் பாலும் சர்க்கரையும் ய நாள் கொள்ள பயித்தியம் தீரும். இளநீரில் கொள்ள விரேசனம். வென்னீரில் கொள்ள வயறு கழிச்சல் நிற்கும். தேனில் மூன்று நாள் கொள்ள உப்பிசம் தீரும். இஞ்சி சாத்திலுரைத்து கண்ணிலிட குளிர் காச்சல் தீரும். தேனில் 4 நாள் கொள்ள உஷ்ண சுரம் தீரும். கரிசிலாங் கண்ணிச் சாறும் சர்க்கரையும் 4 நாள் கொள்ள குன்மந் தீரும், சீரகம் அகத்தி விரையும் சூரணம் பண்ணி மூன்று நாள் கொள்ள தாப சுரம் தீரும். ஊமத்தஞ் சாத்தில் மூன்று நாள் கொள்ள நாலாமாறல் தீரும். சாதிக்காயில் 4 நாள் கொள்ள சீக் கிரணி தீரும். எருமை மோரில் கொள்ள எடுக்கும். யென்னத்தலை கசாயத்தில் ஏழு நாள் கண்ணிலிட படலந் தீரும். குருவே துணை.

வெள்ளை விழுகிறதுக்கு:-

வெள்ளொருக்க யிலைச் சாறு படி.க, அதிமதுரம் பலம்.4, பறங்கிப் பட்டை பலம்.4, சிக்கலா காரம் பலம்.க இது வெல்லாம் இடிசசு சூரணம் பண்ணி வெள்ளறுகு சாத்தில் போட்டு பசு வெண்ணை படி.க இது வெல்லாம் கூடக் கலந்து அடுப்பில் வைத்து பசுவின் பால் படி.க எரியிட்டு பொன்னிறமாக வரச்சே நல்ல மலைப்பூ அரைச் சேர் போட்டு இறக்கவும். ஒரு நேரம் ஒரு கறண்டி சாப்பிடவும். தீராத உஷ்ணம் பிரமியம் போம். உப்பு, புளி தவிர்க்கவும்.

புண்ணுக்கு:- பல்லாகரை பற்பம் பனமடை ஒட்டடை அதை ஒரு படி செதுக்கி

கொண்டு சட்டியிட்டு வறுத்துக் கொண்டு நெருப்புள் வைத்த மோர் படி வார்த்த பஉரு போட்டு தெளிவிட்டு இறுத்துக் கொண்டு கொடுக்கிறது. இப்படி ஐந்து வேளை கொடுக்கிறது. உப்பு, புளி தவிர்க்கவும்.

பௌவுறாளைக்கு, குத்துப் பௌவுறாளைக்கு:-

மங்கரை பட்டை, பொரிச்ச பட்டை, தரிஞ்சா பட்டை, எரிசிங்கி பட்டை, சிங்கி, செம்பிரண்டை, பல்ய படுவ கொழுகு, சித்தி, அரத்தை, பேரரத்தை, மிளகு, வல்லா மொளுக்கு, திப்பிலி, மோடி, வெள்ளைப் பண்டு, கஸ்தூரி மஞ்சள், சுருக் கருஞ்சீரகம், பல்லு வத்து அரைச்ச உருண்டை பன்றி சட்டி காய வைத்து பொங்கு அத்தி கொடுக்கிறது. ஐந்து வேளை கொடுக்கிறது. உப்பு, புளி தவிர்க்கவும்.

சன்னி பதிமூன்றுக்கு:-

நெக்கானி தளை ஒரு கூடைக்கு கொள் றண்டு படி வேகப் போட்டு எடுத்துக் கொண்டு தலை எல்லாம் எடுத்துப் போட்டு பாகு பதம் இறக்கி கொண்டு கொள்ளை உலர் விட்டு உலர்ந்தவுடனே சூரணம் பண்ணிக் கொண்டு சூடான தன்னீரில் கொடுக்கவும்.

தோஉத்துக்கு குண்டாவித்தம்:-

அக்கலாக் காரம் விராகனிடை.க, கோஷ்டம் விராகனிடை.க, அதிமதுரம் விராகனிடை, கழுச்சிக் காய், புத்திர விரை விராகனிடை.ரு, மயிலிறகு, ருத்திராட்சம், கலக் கொம்பு, குங்குமப்பூ பணவிடை.ரு, கோரோசனை பணவிடை.ரு, சுக்கு விராகனிடை.க, அரத்தை விராகனிடை.க, பொன்னு முத்துப் பவளம், சீரம் விராகனிடை ரு, மச்சிக்காய் விராகனிடை.க, மாவிலிங்கப் பட்டை, முருங்கைப் பட்டை, நொச்சிப் பட்டை கூட்டிக் கொண்டு முலைப் பாலில் பண்ணவும்.

கன்னில் தொன்னூறு கத்துக்கு:-

கடுக்காய், வசம்பு, கோஷ்டம், திப்பிலி, மிளகு, தானிக்காய், பருப்பு, சங்கு நாபி, மஞ்சேசிலை தன்னிலொக்க கூட்டி வெள்ளாட்டு பால் வார்த்து அரைத்து உருண்டை செய்து தன்னீரிலுரைத்துக் கன்னிலிடவும்.

சத்தி இருமலுக்கு, இருளிக்கு:-

விழுது கொண்டு வந்து இடிச்சு குட்டி கட்டி பிளிஞ்சி கொண்டு அடுப்பில் வைத்து காய்ச்சி சுண்ட விட்டு பனைவெல்லம் போட்டு நாலு வெங்காயம் கொண்டு வந்து அதை கிழிச்சு அதில் ஒரு விராகனிடை அபினி வைத்து காய்ச்சி அதிலே போட்டு லேகமாக்கி கிண்டி வைத்துக் கொண்டு வேளைக்கு சுண்டைக் காய் பிரமாணம் கொள்ளவும் இருமல் நிற்கும்.

குத்துப் பௌவுறாளை:-

உச்சித் தகரை தொணர்ந்து சத்துப்பு அரைச்சு மேலுக்குப் பசி விளக்கில் காய்ச்சு கருக விட்டு உப்பை தட்டிப் போட்டு இப்படி ஏழு தரம் பூச்சி புடம் போட்டு எடுத்துக் கொண்டு பட்டையைத் தட்டி அரைச்சு உருண்டை பண்ணிக் கொண்டு சுண்டைக்காய் பிரமாணம் கொடுக்கவும். குத்து பௌவுறாளை தீரும். வென்னீர் தன்னீர் கொடுக்கவும்.

வெகு மூத்திரத்துக்கு:-

ஒரு மண்ணு புண்ணுக்கு எட்டிக் கொட்டை.உ ஆக இரண்டும் ஒன்று இடிச்சு வைத்துக் கொண்டு இரு கழஞ்சு கொள்ள நாற்பது நாள் சாப்பிடவும் நிற்கும்.

மலட்டுப் புழு விழ:-

கன்னேவு கிழங்கு, பறங்கிப் பட்டை இரண்டும் ஒன்றாகத் திருகி விளக்கெண்ணெயில் போட்டுக் காய்ச்சி காலம்பற ஒரு கரண்டி கொள்ளவும். நாற்பத்தெட்டு நாள் கொள்ளவும். மலட்டு புழு விழும்.

Incomplete

மூலப் பவுத்திரத்துக்கு:-

சதிரக் கள்ளிக் கொழுந்து ஒரு மண்ணு ஒன்று ஒரு மளவுப் சுப்பது வைத்து சட்டியிலிட்டு அடுப்பு மேல் வைத்து அதில் பறங்கிப் பட்டை சேர் ஒன்று கோதம்பை மா மாவு அரை மணம் ஆக இரண்டு பிட்டு வைத்து எடுத்துக் கொண்டு உள்ளுக்கு உச்சி கருண்டை சாப்பிடவும். நாற்பத்தெட்டு நாள் சாப்பிடவும்.

(*மேல் ளஉஅ, ளஉக ஒலைகள் தொடக்கம் முடிவு சரியில்லாமையின் விடப்பட்டது)

பின்னைப்பு:-

பித்தம், செயம், உச்சிதம், தள்ளும் பித்தம் கூட தீரும்.

திப்பிலி விராகனிடை.க, அதிமதுரம் விராகனிடை.ய, யேலம் விராகனிடை.க இதையெல்லாம் வறப்பாய் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இஞ்சி கால் சேர், சீவி வென்னீரு விட்டு இடித்துப் பிளிந்து சுண்ணும்பு தள்ளி பசுவின் பால் அந்த அளவு விட்டு முன் பொடி மூன்று விராகனிடையும் போட்டு கலந்து கொடுக்கவும். இப்படிக் காலமே காலமே வேளை கொடுக்கவும். சாயந்திரமும் கொடுக்கலாம். கை கண்டது.

எரி குன்மத்துக்கு சூரணம்:-

திரிகடுகு அதிமதுரம், சீரகம், நெல்லுப் பொரி இவ்வகை சமமாக வாங்கி வந்து பொடி செய்து வஸ்திர காயம் செய்து தேனில் விராகனிடை பிரமாணம் கொள்ளவும். கை கண்டது.

தாது புஷ்டிக்குச் சூரணம்:-

அமுக்கிறான் கிழங்கு பச்சையாய்க் கொண்டு வந்து வட்டமாய் அறுத்துப் போட்டு இடித்துச் சூரணம் பண்ணி பாலிலே போட்டு வேக வைத்து வைத்துக் கொள்ளவும். முருங்கை பிஞ்சி, நிலப்பனைக் கிழங்கு வகை சூரணம் செய்து வகைக்கு பலம்.உ இவையெல்லாம் கலந்து வைத்துக் கொண்டு காய்ச்சின பாலில் விராகனிடை சூரணம் போட்டு அந்தி, சந்தி கொள்ளவும். இப்படி எ நாள் கொள்ளவும். பகலுக்கு பாலும் சோறும், ராத்திரிக்கு நெய்யும் சோறும் சாப்பிடவும். கை கண்டது.

****

முற்றும்

சு.சு:25.5.63.

...fied with manuscript copy of the palm leaves
Sundaramurthy
4/7/63

279

279